

எஸ்வர் எங்கள் தாயகம்



6

55

6

எல்லம் எங்கள் தாயகம்

இளைஞர் இலக்கியம்

கவிமணி “ திமிலைத்துமிலன் ”

வெளியீடு:

கவிமணி வெளியீட்டுக்குழு,
முத்தமிழ் மன்றம்,
அரசினர் ஆசிரியர் கலாசாலை,
மட்டுக்களம்பு.

KAVIMANI PUBLICATION 2

September 5th, 1988.

Copy Rights Reserved by the Publishers

Printed at the :

SREE VIKNESWARA PRINTERS,
150. Navalar Road,
JAFFNA.

வெளியீட்டுரை

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் பிறிதொன்றும் இல்லை என்பர் அறிஞர்கள். இந்த வகையிலே மதிக்கப்பட்டு வரும் தமிழ் மொழியிலே காலத்திற்குக் காலம் பலவேறு சிருஷ்டி கர்த்தாக்களினால் பலவேறு இலக்கியப் படைப்புக்கள் சிருஷ்டிக்கப்பட்டு வந்தனர்கள். இப்படைப்புக்களின் வாயிலாகவே இன்று நாம் தமிழின் சுவையைப் பருகி வருகின்றோம்.

இல்வாரூண இலக்கிய கர்த்தாக்களின் வரிசையிலே இலங்கையில் குறிப்பிடக்கூடிய அவர்கள் பெயர் பெற்றவர் எங்கள் கவிமணித்துமில்லன் அவர்கள். மட்டக்களப்பு கலாச்சாரப் பேரவையினால் கவிமணி எனப்பட்டமனித்துக் கொள்ளிக்கப்பட்டவர். மட்டுநகர் அரசினர் ஆசிரியர் கலாசாலையிலே போற்றுவதற்குரிய ஆசாங்கை விளங்கும் அவரிடம் தமிழின் கவையை அறிவதற்கு ஆசிரியமாணவர்களாகிய நாங்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் தான் அவர் கற்றுத்தந்த தமிழ் அறிவிற்கு நன்றிக்கடனாக இந்த “எல்லம் எங்கள் தாயகம்” என்ற இளைஞர் இலக்கியத்தினை வெளியிட முத்தமிழ் மன்ற கவிமணி வெளியீட்டுக் குழுவுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தினை இட்டு நாம் பெருமையடைகின்றோம்.

இந்நாலீல வெளிக்கொண்ட உறுதுணையாய் நின்றவர் எங்கள் அன்பிற்கும் உரிய கலாசாலை அதிபர் திரு. கே. கணக்குரியம் அவர்கள். அவர் எமக்கு அளித்த உற்சாகமே கவிமணிகுழுவின் இரண்டாவது வெளியீடான இந்த நூல் ஆகும் மேறும் இதன் வெளியீட்டுக்கு துணைநின்ற உதவி அதிபர். கலாசாலை விரிவு கொயாளர்களுக்கும் பொருள் உதவி முதல் அனைத்து உதவிகளையும் புரிந்து எழ்மோடு இருக்கிறார்கள் எத்துமுத்த ஆசிரியப் பயிற்சி மாணவர்களுக்கும், அழகான முறையிலே இந்நாலீல அச்சிட உதவிய யாழ். விகினோஸ்வரா அச்சகத்தினர்க்கும் எமது உளம் கணிந்த நன்றிகள் என்றென்றும் சமர்ப்பணம்.

கவிமணியின் ஆற்றலும் ஆக்கங்களும் பெருக ... விரிய ... பெருமையோடு வெளிவரத் தமிழ்த்தாய் துணை நிற்பாளாக.

அரசினர் ஆசிரியர் கலாசாலை.

மட்டக்களப்பு.

04.09.1988.

கவிமணி நூல் -
வெளியீட்டுக் குழு,
முத்தமிழ் மன்றம்

சிறப்பு ரை

இக்கலாசாலை விரிவுரையாளராகக் கடமையாற்றும் திரு.எஸ். கிருஸ்னபிள்ளை அவர்கள் “திமிலைத்துமிலன்” என்னும் புனைபெயரைத்தாங்கி தமிழ் இலக்கிய உலகத்திற்குப் பல ஆக்கங்களைத் தந்து புகழ் பூத்தவர், கதை, கவிதை என்பவற்றில் மட்டுமல்லாது ஒவியம் வரைவதிலும் சிறப்புப் பெற்றவர். அன்னாரது தொண்டு மேலும் வளரவேண்டும் என்ற பேரவாளினால் அவரது அன்புக்குகந்த மாணவர்கள் இம்மலரினை வெளியிடுகின்றார்கள். “எல்லம் எங்கள் தாயகம்” என்ற இக்கவிதைத் தொட்டுப்பு நூல் இச்சலாசாலையினால் வெளியிடப்படும்.

இரண்டாவது நூலாகும் இக்கவிதைத் தொகுப்பினை வெளியிடுவதில் இக்கலாசாலை மகிழ்ச்சியடைகின்றது. மேலும் இதுபோன்ற ஆக்கங்களை வெளியிட எண்ணியிருக்கும் இச்சிறந்த மாணவர்து நோக்கம் என்றும் வெற்றி பெறும் அதற்காக என்றென்றும் என்றலாசிகள்.

அரசினர் ஆசிரியர் கலாசாலை,
மட்டக்களப்பு,
04. 09. 1988.

க. கணக்குரியம்,
அதிபர்.

எல்லத்தை நோக்கி எதற்காகப் போகின்றேம் ?

“ எல்லம் எங்கள் தாயகம் ” - கவிமனி வெளியீட்டுக் குழுவினர் வெளியிடும் மூன்றாவது நூலாக அமைந்திருக்க வேண்டும் சில இடையூறுகளால் இது இரண்டாவது நூலாக வெளிவருகிறது இரண்டாவது பிரசுரமாக “ மஞ்ச நீ மழுமுகில் அல்ல ” என்ற நாவலை அச்சுவாகன மேற்ற அவர்கள் ஆரம்ப முயற்சிகளை நிறைவேற்றி இருந்த போதும். செபஸ்தியான் வெளியீட்டார்களே அந்த வாய்ப்பைப் பெறும் சூழ்நிலை அமைந்து விட்டது

இளைஞர் இலக்கியம் என்ற தொடரில் முதலாவது நூலாக வெளிவரும் இந்த நூல் ஒரு நெடுங்கதைப் பாடலாகும் இது 27.12.1963 இல் ஆரம்பிக்கப்பட்டு 01.05.1964 இல் எழுதி முடிக்கப்பட்டது. நான் ஒயாது எழுதிக் கொண்டிருந்த காலகட்டமது,

மறைந்து போன கண்டமாகக் கருதப்படும் ‘லெமூரியா’ பற்றிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட ஒரு கற்பனைப் படைப்பே எல்லம் எங்கள் தாயகம்’. இன்றைய இளைஞர் களுக்கு இது ஒரு நல்லிருந்தாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு

இதிலே வரும் சாந்தி என்ற சிறுமி லெமூரியாக் கண்டத்தின் பழம் பதியான எல்லத்தின் தலைவன் எல்லாளின் புதல்வி எழுவியைச் சந்திக்கிறார்கள். அந்த எல்லாளன் பண்ணைய சமுத்தில் துட்டகாமினியோடு போரிட்ட எல்லாளன் அல்லன். கதைப் போக்கை யும் அதிலே வரும் செய்திகளையும் வாசகர்கள் அவசரப்படாது ஆறுதலாக நுனுகி நோக்குவார்கள் என ஏதிர்பார்க்கிறேன்.

இதை வெளிக்கொணர அயராது உழைத்த ஆசிரியர் கலா சாலை முத்தமிழ் மன்றக் கல்விமணி வெளியீட்டுக் குழுவினருக்கும், ஊக்கமும் உதவியும் நல்கிய கலாசாலை அதிபருக்கும், விரிவுரையா ஸர்களுக்கும், அழகாக அச்சிட்டுதவிய அச்சகத்தினருக்கும் எனது நன்றிகள்.

எனது அன்புக்கினிய இளைஞர் குலத்துக்கு ஒரு வேண்டுகோள். கவிதை வடிவத்தைக் கண்டு ‘அது நமக்கு விளங்காத ஒன்று என ஒதுக்கி விடாதீர்கள். அவற்றில் ஈடுபடுங்கள். இன்பம் பெறுங்கள். இந்த நாவில் வரும் சாந்தியைப் போல நீங்களும் எழிலியைச் சந்திக் கலாம். எல்லம்’ என்ற நமது முதாதை யரி ன் பழம் பதியை அடையலாம். அங்கே ஒரு அற்புதக் காதலரை நீங்கள் சந்திக்கலாம். அவர்களுக்கு நிகழும் திகில் நிறைந்த காதல் பரீட்சையைக் கண்டு உங்கள் நெஞ்சம் நெக்குருகும். இனி நான் தடையில்லை

எங்கே புறப்படுங்கள் :

எல்லம் நோக்கி இப்போதே புறப்படுங்கள்.

திமிலதீவு,
மட்டக்களப்பு.
04. 09. 1988.

— ‘திமிலத்துமிலன்’ —



இந் நூல்;

அமர் பதியனந்த

அண்ணக் கென்

அர்ப்பணமே





1. இராகவன் தந்தான்

1. கொக்கரக்கோ கூ கூ என்று
கோழி கூவிற்றே — சோலைக்
குயிலும் பாடிச் சூரியனைக்
காண மேவிற்றே
மொக்கவிழ்ந்து மலர்களைல்லாம்
மலர்ந்து ஆடிற்றே .. வண்டு
மோகனப்பண் பாடியாடி
மொய்க்க நாடிற்றே.

2. கரியவண்ணைக் காக்கையொன்று
பறந்து வந்ததே -- ஒந்தைக்
கண்ணை யோட்டி நாலுதிக்கும்
பார்த்து வந்ததே
சிறிய சிட்டுக் ‘கீச்சுக் கீச்சு’
என்று பேசிற்றே -- நல்ல
செண்பகப் புள் ‘பம், பம்’ என்று
சங்க முதிற்றே.

3. கீழைவானில் சூரியனும்
வந்து தோன்றினுள் -- மனம்
கிளர்ச்சிகொண்ட தாமரைப்பெண்
மலர்ந்து நீந்தினார்.
கோழையைப்போல் இருள்அகள் ரு
தேயலுற்றதே -- வெயில்
குளிரை நீக்கி ஒளியை நீட்டிப்
பாய வுற்றதே.

4. ‘மாமி ! மாமி ! மாமி !’ யென்று
ராகவன் வந்தான் -- ‘அடே
வாடச தம்பி’ என்று மாமி
மோதகம் தந்தான்.
சாமியண்ட பொங்கலனிறு
சாந்தி கொணர்ந்தான் -- ‘அடி
தாடி’ என்று வாங்சி நின்றே
ராகவ ஞுண்டான்.
5. “எனக்கும் கொஞ்சம் தாடசு” என்று
சாந்தி கேட்கிறார் -- அவன்
இல்லை என்று சொல்ல வில்லை
அள்ளி நீட்டுரூன்
‘கணக்குவிட்டேன் வேண்டசு’ மென்று
தள்ளி யோடுரூன் -- “அடி
கள்ளி” யென்று அம்மா வந்து
கட்டிக் கொஞ்சிருள்.
6. “போய்வரட்டா மாமி?” யென்று
ராகவன் கேட்டான் -- ‘அடே
பொங்கலுக்கு என்ன தந்தாய்?’
சாந்தி கேட்கிறார்.
வாய் திறக்க வில்லையவன்
தேடிப் பார்க்கிறார் -- “அடே
வைத்துவிட்டு வந்துவிட்டேன்”
என்று ஓடுரூன்.

7. ராகவனைப் பார்த்துப் பார்த்துக்
வன் மும் பூத்ததே -- “ ஐயோ
ராவும் ஆகப் போகு ” வென்று
நெஞ்சம் ஆர்த்ததே
“ போகவிட்டதே தவறு ”
என்று நினைத்தாள் -- “ என்ன
புதுமையான பர்சோ ? ” என்று
ஆசை படைத்தாள்.

8. மாலைபட்ட தே விளக்கை
அன்னை ஏற்றினுள் -- சாந்தி
வாசலைப் போய்ப் பார்த்துப் பார்த்து
நெஞ்சை ஆற்றினுள்.
வாலை ஆட்டிப் பப்பி கூடச்
சுற்றி வந்ததே -- “ அவள்
வார்த்தையே ஏமாற்ற ” மென்று
உள்ளாம் நொந்ததே.

9. “ சாந்தி ! ஏந்தி ! சாந்தி ! ” என்று
கூவி வந்தனள் -- அவள்
“ தாடா உள்ளே வாடா ” என்று
வார்த்தை தந்தனள்,
ஏந்தி வந்த “ பார்சஸ் ” தன்னைக்
கையில் வைத்தனள் -- “ உள்ளே
ஏடுத்துச் சென்று பாரேன் ” என்று
சூறி நின்றனள்.

10. “வாடா நீயும்” என்று அவள்
கூப்பிடு முன்னே -- அவன்
“வாறேன் நாளைக் காலை” என்று
ஓடிச் சென்றனன்.
கூட்டத்திலே விளாக்கின் முன்னே
அவிழ்த்துப் பார்க்கிறோன் -- இனம்
கூப்பவும் மறந்தவளாய்
வியந்து திற்கிறோன்.

2. தமிழரின் முதனிலம்

11. குண்டு குண்டாய் அழகு கொஞ்சம்
வண்ண எழுத்து -- அதைக்
கூட்டிக் கூட்டி வாசிக்கிறோன்
நாவை எடுத்து
கண்ணைக் கண்ணைப் பறிக்குமெழில்
வர்ணப் படங்கள் -- நல்ல
காட்டு விலங்கோடு பட்சி
வாழு மிடங்கள்.

12. வானுயர்ந்த கோட்டுருங்கள்
மாட வீதிகள் -- நல்ல
வான் ஊர்தி நீர் ரதங்கள்
மாய யோதிகள்
ஆனும் பெண்ணும் குழந்தை குஞ்சம்
ஆடும் வாவிகள் -- எழில்
ஆடைகள் புனைந்து நட
மாடு தேவிகள்.

13. “ இழந்தலெழுரியா ” வென்ற
 அந்தப் புத்தகம் -- அவள்
 இதயத்தையே வைத்துப் பட்டி
 வைக்கும் பெட்டகம்
 “ குழந்தை வாடி சோறு தின்ன ”
 அன்னை அழைத்தாள் -- அது
 கூடக் காது கேட்க வில்லை
 சாந்தி வாசித்தாள்.

14. “ தக்காளிச் சம்பலடி
 சாந்தி ஒருவாய் -- வந்து
 சாப்பிட்டுப்பின் வாசி ” யென்று
 அன்னை கெஞ்சினுள்.
 உட்கார்ந்து மூண்றுபிடி
 அள்ளி வைத்தவள் -- எழுந்
 தோடுகிறுள் “ போது ” மென்று
 ஒரு நொடிக்குள்ளே.

15. மீண்டும் வந்து மெத்தையிலே
 சாய்ந்து கொள்கிறுள் .. மிக
 மெல்ல மெல்லப் பக்கங்களை
 நீக்கிப் பார்க்கிறுள்.
 தூண்டு மாவலோடு வாயை
 முனுமுனுக்கிறுள் .. கண்ணைத்
 தூக்கம் வந்து மூடும் போதும்
 நீக்கிப் பார்க்கிறுள்.

16. “ மனிதகுலம் முதன் முதலில்
 தோன்றிய திங்காம் -- இங்கு
 வாழ்ந்தவரை வெழூர்ரென்று
 நாம மைக்கலாம்.
 புனிதமான வாழ்க்கை இவர்
 வாழ்ந்திருந்தனர் ” -- எனப்
 போட்டிருந்ததோர் படத்தின்
 கீழ்ப்புறத்திலே.
17. “ இரண்டு ஸ்ட்சம் ஆண்டின் முன்னர்
 தெள்கிழுக்கிலே -- கடல்
 இல்லையான் கிருந்த கண்ட
 மேலெலமுரியா
 உருண்டையான உலகத்திலே
 வேற்றிடங்களோ -- கடல்
 ஊடுதாழ்ந்த ஈதுப்புநில
 மாயிருந்தலே.
18. பாகையோர் இருபது
 கிழுக்கு முதலாம் -- மேற்குப்
 பாகை எண்பது வரையி
 லே பரந்ததாம்.
 ஆகவே இரண்டு நாற்று
 அறுபது பாகை -- வரை
 அளவில் நீண்டிருந்த கண்ட
 மேலெலமுரியா.

19. நாகரீகத்தில் லெமூரியர்
 சிறந்தவர் .. அதை
 நாமும் காணலாம் ‘கிளமத்’
 எரியைச் சுற்றி .. அந்தப்
 பாகமுள்ள எழுத்தினேடு
 சிந்து தீரத்தில் - கண்ட
 பாங்குதுங் கல்வெட்டுகள்
 தெளிவு நப்படி ன்.

20. தமிழரின் முதனிலம்
 லெமூரியாவன -- நல்ல
 சான்று வாய்த்தல் கூடு” மென்று
 சாந்தி வாசித்தாள்.
 அமுதமென தினித்தது
 அதற்குளே எதோ .. வந்து
 அன்றித் தன்னை வகனில் வீச
 வெயல்றி ஞ ஈ !

3. கோலம் போட்ட வானிலே

21. கந்தக் கத்தச் சத்தமே
 பிறக்க வில்லையே-- சாந்தி
 கண்ணைக் கண்ணை நீக்கியும்
 திறக்கவில்லையே !
 மெத்த எத்த வேயுயர்ந்து
 மேலே போகிறுள் -- காற்றில்
 விண்ணனிலே பறந்து செல்லும்
 பஞ்சவாக்கிருள் .

22. பட்டு மெத்தை போல நீந்தும்
பச்சை வானமாம் -- அது
பாலில் தோய்ந்த பின்னர் வந்த
நீல வானமாம் .

கொட்டி வைத்த முத்து நீந்து
குங்குமக் கடல் -- போல
கோலம் போட்ட வானிலே
குளிக்குதே உடல்.

23 மஞ்சள் வானினைக் கடந்து
வந்து விட்டதும் -- அவள்
மாமரத் தளிரனவே
மாறலாயினுள் .

கொஞ்சங் கொஞ்சமாகக் கீழே
கீழே போகிறுள் -- பஞ்சக்
குண்றெனும் பனித்திரளின்
மேலே வீழ்கிறுள் .

24. கையினுல் பனித்திரள்
களை விலக்கினுள் -- இரு
கண்களை கசக்கிவிட
திமையை நீக்கினுள்.
'ஜயகோ இதென்ன எங்கு
வீழ்ந்திருக்கிறுள்!' -- எந்த
ஆள் துணையு மில்லைப் பீதி
சூழ்ந்திருக்கிறுள் .

25. கண்ணே நீர்த்திகார மறைக்க
விழ்மலாயினுள் -- பனிக்
கட்டியைக் காத்தெடுத்
தருட்ட லாயினுள்.
எண்ண எண்ண நெஞ்சு விப்பி
விழ்மி வந்ததே -- அவள்
ஏதுமற்ற நாதி போல
ஏங்கலெனதே.

26. எங்கிருந்தோ ரீங்கார
ஒசை கேட்டதே -- அந்த
குங்ப ஒசையே நெருங்கி
வந்து விட்டதே.
அங்குமிங்கும் கண்ணேக் கண்ணே
ஒட்டலாயினுள் -- மிக
அண்மியோர் அசரவண்டு !
கத்தலாயினுள்.

27. தரையின் மேலே 'கெவிக்காப்டர் '
போலவே அது -- வந்து
தட்டி விட்ட விந்தை கண்டு
சாத்தி தேறினுள்.
நுரையை ஒத்த வெள்ளீ ஆடை
பூண்டு மானெனா -- சிறு
நுட்பமான பெண்ணெனுகுத்தி
நோக்கி வந்தனாள்.

28. தன்னெயாத்த சின்னவய
 தான பெண்ணவள் -- எனக்
 சாந்தியின் தவித்த சிந்தை
 நீந்தலுற்றதே.
 முன்னர் கண்டறிந்திடாத
 பெண்ணே யாயினும் -- அவள்
 முல்லைப் பூவைப் போல “வாழ்க
 தோழி” யென்கிறுள்.
29. கையைப்பற்றி மார்பினே
 டைனாத் துக் கொள்கிறுள்-பட்டுக்
 கண்ணத் தோடிதழ் பதித்துக்
 கொஞ்சி வைக்கிறுள்.
 மையையிட்ட கண்சிமிட்டிக்
 சூட்டிக் செல்கிறுள் -- “அது
 வாடிதோழி” ! என்று விமா
 நாத்தி வேறுகிறுள்.
4. இன்னும் வெட்கமா ?
30. சின்னாஞ்சிறு ஊர்தி சாந்தி
 ஏறிக் கொண்டதும் -- அந்தச்
 சிறுமி வானிளி மேலெழுப்பி
 ஒட்டிக் செல்கிறுள்.
 வண்ண வண்ணக் காட்சிகளைப்
 பார்த்துக் செல்கிறுள் -- அந்த
 மலையை நீங்கி அருவி கண்டு
 திகைத்துப் பார்க்கிறுள்.

31. பார்வையாலே சாந்தியை
 அளந்த மற்றவள் -- “ நாம்
 பறந்து போவுமங்கு ” என்று
 கொஞ்சிப் பேசுறூன்.
 ஊர் தி சென் றருவியோர
 மாயிறங்கவே -- அதன்
 உள்ளிருந் தெழுந்திரண்டு
 பேரு மாகவே.
32. பட்டு மெத்தை போலிருந்த
 பாஸ் மணலிலே -- பிஞ்சுப்
 பாதம் தோயவே நடந்து
 பார்க்கலாயினாத்.
 கட்டி வைத்த மேடையோடு
 நீந்து கேணிகள் -- உயர்
 கம்பள விரிப்பினேடு
 கங்கலாயினார்.
33. பளிங்கினுற் கரைசுமைத்த
 நீந்து கேணிகள் -- அதன்
 பக்கமாக ஒடை நீர்
 தூலங்கு தோணிகள்
 ‘கிளிங்கிளிங்’ என ஜூல
 தரங்க ஒசைகள் -- காலில்
 கிண்கிணி கிலம்பநடை
 கொண்ட மாதர்கள்.

34. ஆனும் பெண்ணுமாக ஏனி
 மேலே ஏறுவர் -- பாய்ந்து
 அங்கிருந்து கீழே கீழே
 வந்து வீழுவார்.
 மேனிகள் பளபளக்க
 நீந்தி எலுவார் -- அங்கு
 வெள்ளை அன்னம் போல மாதர்
 வந்து கூடுவார்.

35. எங்கெனும் இயற்கை செய்த
 தங்க ஏரிகள் -- அங்கு
 இங்பமாய் மஸர்கள் பூத்துத்
 தொங்கு சோலைகள்
 பொங்கிடும் இயற்கை பூத்த
 கோலம் கவே -- அங்கு
 பூம்புனல் மகளிரோடு
 மைந்தர் ஆடினார்.

36. கணகள் கூசவே நிலத்தைச்
 சாந்தி நோக்கினுள் -- எதோ
 கண்டதாலே வெட்கம் கண்ஜை
 மூட நிற்கிறுன்.
 பெண்கள் கூடவர இவர்க்கு
 வெட்கமில்லையா -- என்று
 பேசுவில்லை தன்றுள்ளே
 பிதற்றலாயினுள்.

37. “சாந்தி” யென்று மற்றவள்
 அழைக்கலாயினுள் -- “நாமுக்
 தண்ணியிலிநங்கலாமே”
 என்று கூறினார்
 “நீந்தலாம் உளக்கு வெந்தி
 ரே பிடிக்குமா? -- அந்த
 நீர்நிலைக்குப் பஞ்சமிக்கை”
 போவ மென்கிறார்.

38. “தேணியில் வெந்திருங் கூட
 இங்கு உண்டுமா? ” என்று
 கேட்டவள் வியக்க “ஆமா”
 மென்ற மற்றவள்
 “நானு நீர்நிலை யனேக
 மே சடுவதாம்” -- எனக்
 கண்சிமிட்டி யேமாழுந்து
 காட்ட ஸாயினுள்.

39. “ஆடடயைக் களைந்து விட்டு
 வாடி” வாடி என்கிறார் -- “நான்
 ஆடவில்லை போவ” மென்று
 சாந்தி நிற்கிறார்.
 சாந்தயாக மற்றவள்
 கரமடிக்கிறார் -- அங்கு
 தண்ணியிற் விடந்தவர்கள்
 வந்து சூழ்கிறார்.

40. சாந்தியின் உடைகள் காற்றி
லே பறக்கவே .. உடல்
தண்ணியில் இழுத்தெறிந்த
தாக் விழுந்ததே
எந்தினர் திருந்த பெண்கள்
நீரிலாட்டினர் .. அவள்
எது செய்யவும் வலியற்
றேங்க ஸாயினுள்.

41. கைகளில் முகம் புதைத்து
வெட்கிச் சாகிருள் அவள்
கைகளை திருந்த பெண்கள்
தொட்டிழுக்கிருர்.
“ஜயகோ ! இதென்ன பேய்கள் !
எங்கு வந்துளேன் ? ” என்று
அண்மி தின்ற பேரைப் பார்க்கக்
கண்கள் ஈசினு

42. “தங்கையே ! ” என ஒருத்தி
வந்து பேசினான் — உண்ணைச்
சார்ந் தழைத்து வந்த திங்கு
யார் தெரியுமா ?
இங்கிருக்கிறுள் இவள் எப்
மக்கள் தலைவன் — பெற்ற
இன்னுயிர்ப் புதல்வி யெங்று
ஏத்த ஸாயினுள்.

43. “ நாட்டு மக்களின் விழி
 எனபடுபவள் -- இந்த
 நற்புதல்லை பேர் எழிடு”
 என்று பேசினான்.
 கேட்ட பின்புமே விழியை
 முடி நிற்கின்றன -- “ இந்தக்
 கேடு கெட்ட மக்களைக் கண்
 பார்க்க வேண்டுமா ? ”

44. “ சாந்தி! சாந்தி! ” என்று கூவி
 ஞன் எழிலியும் -- “ உடல்
 தாழ்ந்து விட்டதே புனவில்
 இன்னும் வெட்கமா ?
 நீந்த வந்த பேச்கள் ஆடை
 யோடு ஆறுதல் -- மக
 நேர்மையற்ற செயற்கையாகு
 மிந்த நாட்டிலே. ”

45. “ கள்ளமற்ற உள்ளமோடு
 கண்களைத் திறா -- இங்கு
 ஈனுகின்ற யாவுமே
 கடவுள் ஆக்கமாம்.
 மெள்ள மெள்ள எங்களைப்
 புரிந்து கொள்ளுவாய் -- இந்த
 மேணியில் உயர்ந்த துள்ளம்
 என்று தேரூவாய். ”

46. பார்வையில் சிறியவள்
 எழிலிய யினும் -- பேசும்
 பாணியில் பெரியவள்
 அறிவில் என்பதை
 தேர்கிறோன் சிறுமி சாந்தி
 அந்தத் தத்துவம் -- அவள்
 சிந்தணக்கு எட்டவில்லீக்
 கண் திறக்கிறோன்.
47. சிற்பியின் திறன்படைத்த
 சித்திரம் போலும் -- கலைத்
 தேவியின் அருள் படைத்த
 ஒவியம் போலும்
 அற்புத்தை ஆனும் பெண்ணு
 மாகக் காண்கிறோன் -- அதை
 ஆடையென்ற பிடைகட்டி
 முட வேண்டுமா?
48. பொற்சிலைகள் கோயிலிற்
 பொலிதல் போவவும் -- எழில்
 சுத்திட உயிர்த்தெழுந்த
 சிற்பம் போவவும்
 கற்கலைப் படைப்புநிலை
 ஆடல் கண்கிறோன் -- அங்கு
 நாணமென்ற கீழ்மையார்க்கும்
 தைவயில்லையாம்;

49. சின்னவள் எழிலியோடு
 சேர்ந்து ஆடுகூள் -- வந்து
 சேர்ந்த நற்சிறுவரோடும்
 நீந்த யேசிறுள்
 மின் செனாப் பிரந்தனானம்
 எங்கிருந்ததோ? - அவள்
 மேலவர் பிறப்பு என்
 ருணர்ந்து கொள்கிறுள்.

50. பாவையர் பலர் எழுந்து
 தூக்கிச் சென்றனர் -- அங்கு
 பந்தர் ஒன்றி லேகொணர்ந்து
 சரம் போக்கினர்
 நந்தம் வீசு நல் அகிற்
 புதை பிடித்தனர் -- நல்ல
 கணக்கீப் பறிக்கும் ஆடை
 யும் புனைத்தனர்.

5. ஆற்றிலே வரும் படகு

51. சித்தரித்த பொற்படகு
 ஒன்று வந்தது -- அதில்
 செங் றமர்ந்தன் எழிலி
 யோடு சாந்தியும்
 மெத்தவும் கறுத்த செங்கல்
 ஒன்றிருந்தது -- அதை
 மெல்ல வேப்படகின் பின்னும்
 நீரிற் கட்டினர்.

52. ஜந்திரப் படகு போல —
 தாவிச் சென்றது — சாந்தி
 யாதெனப் புலப்படா
 வியப் படைந்தனள்
 “ மந்திரம் இதிலிலையே
 தோழி பாரடி — இக்கல்
 மறுபுறத்தே நீரைத்தன்றும்
 சக்தி வரம்ந்தது.
53. எதிர்த்திசை படகு நகர்ந்
 தோடல் காண்கிறும் -- இது
 எங்களின் விஞ்ஞான ஆற்றல்
 என்று காணுவாய் ”
 உதிர்த்தினான் எழிலிதங்கள்
 ஊரிப் புதுமையை -- அந்த
 ஒடம் வேகமாய்த் திரும்பி
 ஒடலானது.
54. மேகம் வந்து நீர்முகந்து
 கொள்ளல் போலவே
 வேசெனுரு திசையிற்கண்டு
 சாந்தி சூறினான்.
 “ தேகம் வெந்து சாதல் நேரும்
 அங்கு சென்றிடில் -- அது
 செம்மை யாய்க் கொதிக்கும் நீரின்
 ஆசி காணுவாய்.

55. “ இந்த வாவியே கொதிநீர்
 வாவியாமடி -- கொதி
 ஏறியே படகில் சூடு --
 தாவிடாமலே
 விந்தையான ஒரீ வகை
 உலோகம் கொண்டதாம் -- இந்த
 வேகமான ஒடு ” மென்
 றையிலி கூறினுள்.
56. தூரத்தே ஒரு பெரிய
 வீடெழுந்தது -- அதைச்
 சொல்லுமுன்னர் வாவிகொந்த
 ளிக்கலானது
 ஒரத்தே திருந்த பெண்கள்
 ஒடிவந்தனர் -- சுக்கான்
 ஒன்றையே பிடித்து வேக
 மாய்த் திருப்பினர்.
57. ஒடமும் திரும்பிவேக
 மாகச் சென்றது -- “ தப்பி
 ஞேம் இனிப்பயமில்லையென்
 ஞேத லாயினர்
 நீடுமுச் சிமூத்தவள்
 நிமிர்ந்து நின்றனள் -- “கொதி
 நீரில் வாழ் அசராகுமை ”.
 என்று கூறினர்.

58. “அந்த ஆகமயைத் தவிர
வேறுயிர்களே -- இந்த
ஆற்றில் வாழ்வ தில்லை” யென்
றெழிலி கூறினார்.
“எந்தையைப் பலியெடுத்த
நிந்த ஆகமதான்” என
இன்னெனுகுத்தி வந்து முன்பு
பேசாலாயினார்.
59. ஆற்றிலே வரும் படகி
னைப் புரட்டுதல் -- நீண்
ஆவியோ டெல்களை
விழுங்கி மூழ்குதல் --
சேற்றினில் புரஞ் மந்த
ஆகம செய்கையை -- இதைத்
தீர்க்கவே முயன்றத்தும்
முதும் தோல்வியாம்”.
60. என்று கூறினார் எழிலி
ஈந்தி யுள்ளமோ -- “விந்தை”
என்று பேகியேநிமிடந்
தமர்ந்த போதிலே
குள்றினைக் கடந்து ஓடம்
சௌல்லானாது -- வேறேற்
குள்றின் உச்சியை விழிகள்
கண்டதிர்ந்தவே.

- 61 வானுற நிமிர்ந்த மலை
 யின் சிகரமே -- உச்சி
 வாய் பிழுந்து அக்ஷினியைக்
 கக் கலானது.
 சேணோம் புகை கலிழுந்து
 மூடலானது -- அங்கு
 செவ்வனற் குழம்பு ஆருய்
 ஒடலானது.
- 62, பாறைகள் சிதறி வானி
 லே எழுந்தன -- நெருப்
 பாகவே தரையிலெங்கு
 மரய் விழுந்தன
 ஆகிறே புசியனைத்து
 மாடலானது -- காந்தி
 ஆவிகுன்றவே எழில்
 கைத் தழுவினான்.
63. “தோழி என்னடி பயந்து
 சாகப் பார்க்கிறோய்? -- இந்தத்
 தோற்றமே எரிமலைக்
 கியற்கை யாமடி
 வாழி சாந்தி! நெஞ்சினே
 நிமிர்த்தி நிலைடி -- நம்
 வாழ்க்கையிற் சொற்றனை
 நிகழ்ச்சி யிஃதடி”

64. கூறிவைத் தெழிலி தெம்பை
 ஜாட்டி விட்டனள் -- அச்சம்
 கொள்ள நின்ற குன்றையும்
 கடந்து விட்டனர்
 மாறி மாறியே புதுகை
 தோண்ற லானாது -- பச்சை
 வண்ணமே புவியைனத்தும்
 தேங்க லானாது.

6. காட்சி ஜாலங்கள்

65. “யுக்காலிப்தஸ்” சோலைகள்
 யொலிக்கும் காடுகள் -- உயர்
 வுள்ளதேவ தாரு செம்
 மரங்கள், மேடுகள்
 தக்காளிப் பழச்செடிகள்
 தாங்கு மேடைகள் -- பல
 தானியம் விளையும் நீள்
 வயல்கள் ஒடைகள்.

66. வண்ண வண்ணப்புக்கள் பூத்த
 நத்த வனங்கள் -- வந்த
 வாடைக் காற்றுக் கொண்டு வந்த
 நல்ல மணங்கள்
 கண்ணைக் கண்ணையே பறிக்கும்
 காட்சி ஜாலங்கள் -- அங்கு
 கட்டிவைத்த பர்ணாசாலை
 போன்ற கோலங்கள்.

67. தனித்தனி நெருக்கமற
 நமைந்த வீடுகள் -- பெரும்
 சாளரம் தாழவாரமோடு
 மேல் நமைகளாக
 தனித்திட வேய்ந்தகாட்சி
 தின்பழுட்டுமாம் -- இதை
 ஏரியில் மிதந்தவாறே
 ஊந்தி பாட்க்கிருள்.

68. ஏழடி உயர்ந்த ஆண்கள்
 ஏறுபோன்றவர் -- திரண்
 டேயறி புயங்களோடு
 வீட்டுமூன்றலில்
 குழநின்று எதற் பென்க
 ளோடு பாட்க்கிருர் -- இந்தத்
 தொற்றம் கண்டுசாந்தஷன்மை
 ஒர்ந்து கொள்கிறுன்.

69. படகிழுள்ள பெண்கள்யாவ
 ரும் பெதும்பையர் .. தன்
 பாங்கியாம் எழிலியோ
 மிகச் சிறியவள்
 உடலிலே நமது நாட்டு
 மங்கை யொப்பவர் -- எனின்
 உண்மையிற் சிறுமிகள்
 என்னார்க்கிருள்.

70. ஓடமும் இறங்குதறை
 யை அடைந்தது - பலச்
 ஒடிவந்தனர் எழில்
 உயர்ந்த மங்கையர்
 ஆக்குர் அரம்பபோக்
 அதை வியக்குமுக் -- அங்கு
 ஆர்த்ததோர் விலங்குகண்டு
 வேர்த்துவிட்டனள்.

71. ஒட்டகத்தைப் போன்றதோர்
 உயர்ந்த மிருகம் -- ஆயின்
 உண்மையில் உடலோயானோ
 போன்றபருமாம்
 வட்டவிழிகள் அகல
 அச்சம் மீதுர -- சாந்தி
 வாடல் கண்டவள் எழிலில்
 வரய்திறந்தனள்

72. “எங்கள் நாட்டிலே இதே
 உயர்ந்த வர்கனம் - இதில்
 ஏறிசென்று நரம்நகர்
 எனிதடையலர்ம்.
 அங்கதன் முதுவிலே அம்
 யாரி எனுவாய்” -- என்று
 அங்கையப் பிழத்திக்குத்
 தழுகீலாயினுள்.

73 அங்குநின்ற மங்கையர்
 அகுகிள் வந்தனர் -- மக
 ஆவலோடிருவரையும்
 தூக்கி ஓடனர்
 தொங்கு கிள்ற ஏணியிற்
 செட்டர்ந்து ஏறினர் -- மேலே
 தோன்றிய அம் பார்மிது
 தூக்கி வைத்தனர்.

7. ஆரணங்குள்

74. ஆண்களிற் குறைந்துயர்ந்த
 தோற்றமானவர் -- கணக்
 வாகவே பகுமனுள் ஆரணங்குள்
 மாண்புறத் துயில் புனைந்த
 வாஸீல் நோக்கினர் -- குறை
 வாகவே அணிபுனைந்த
 வண்ண மேனியர்.

75. பொன்னம் மென்னம் யானகுந்த
 - சில முடித்தவர் -- எழில்
 புத்திட வரிர்ந்து பின்ன
 விட்ட தோகையர்
 எண்ணம் போல் அகன்ற பெரும்
 கண்ணுடையவர் -- பார்க்க
 இன்பமான செம்மையும் பொன்
 போலு மேனியர்,

76. சின்னச் சின்னக் காதுகள்
 சிரித்த வாயிதம் -- முத்துத்
 தீட்டும் பச்சரிவு போன்ற
 பந்களுள்ளவர்
 வன்ன நாரினால் முகத்
 திரை யிழைத்தவர் -- நறும்
 வாசனை புதுக்கிய
 வனப்பு முள்ளவர்.

77. பள்ளிற மலர் புஜைந்த
 மாலை பூண்டவர் -- இயல்
 பாகவே இயற்றையில்
 விருப்ப முள்ளவர்
 தின்ன தன்மையர் மகிழ்ந்து
 வாழ்த்தியம்பினர் -- அவர்
 ஏறிய வீலங்கு நங்கர்
 தேக லாணதே.

78. மேவிருந்து நேரக்க நோக்க
 விந்தைக் காட்சிகள் -- படர்
 மேகம் போன்று தூரத்தே
 விளங்கும் குன்றுகள்
 கால் சிறுத்த நீண்ட வால்
 கழுத்துமுள்ளவை -- கடற்
 கரைகளிற் புதுப்புதுப்
 பெரும் வீலங்கள் !

79. கடற்கரை மகறந்தது
 கருப்புச் சோலைகள் ! -- சாந்தி
 எண்ணே நம்பி டாமலே
 கசக்கில் விட்டனள்.
 உடற் பருத்த தெண்ணையின்
 அடியை ஒத்தவை -- அதில்
 உள்ள சாறு ஆறு போல
 ஓடு பெண்கிருள்.

8. பெத்ரோதாக்கிங்

80. கருப்புச்சோலை யுட்பெரும்
 புயல் எழுந்ததோ? -- அங்கு
 எண்ணே விட்டவன் மருண்டு
 கத்தலாயினாள்.
 இருப்புபோல இருண்டதொன்று
 பறந்து வந்தது -- அதன்
 இறக்கையாயிரண்டு மலை
 ஏன் அசைந்தன !

81. இறக்கைகள் வெளவாலைப் போன்ற
 தோற்றம் தந்தன -- ஆயின்
 இரண்டு பத்தடிகள் நீண்ட
 தாயிருந்தன.
 கறுத்தச் சொண்டும் காறும் நீண்ட
 வாலுமாகவே -- அது
 காற்றையும் கடிந்து கண
 வேகமாகவே.

82. காய்ச்சிய இருப்பு போன்ற
 கண்களாகவே -- இரு
 காதுச்சவ்வும் பியந்துபோ
 மாங்காரமாகவே
 கூச்ச விட்ட வாறு குறி
 வைத்துப் பாய்த்ததே .. சாந்தி
 கோவெனக் கதறி எழி
 வியில் வீழ்ந்தனள்.

83 தேற்றிடும் எழிலியும்
 திகைத்து விட்டனள் -- அவள்
 தேகமும் நடுங்கக் கண்ணென
 மூஷ்விட்டனள்.
 காற்று மோதி மூச்சு முட்ட
 வேதவித்தனர் -- இரு
 கையும் கொண்டிருவரும்
 உடல் நெரித்தனர்.

84 சாந்தியின் இதயம் வேக
 மாயடித்தது -- இந்து
 சாவுதான்' எனவுடல்
 துடிதுடித்தது.
 மீந்திருந்த அற்ப தெம்பு
 மேடலானது -- அந்த
 வேகமிக்க ஐந்தின் கூச்சல்
 கூடலானது.

85. பயங்கர அலறல் கேட்டுச்
 ஶாந்தி பார்த்தனள் -- அந்தப்
 பாகனின் உடலில் ரத்தம்
 கண்டு வேர்த்தனள்
 தயங்கிய அவனும் வேலைத்
 தாக்கி வீசினுன் -- உடன்
 தன்னிடம் இருந்தாழு
 லொன்றை நீட்டினுன்.

86. அக்கினிப் பொறிசமுந்து
 பாயலானது -- அங்கு
 அண்மிப் பாய்ந்த ஜந்தின் நெஞ்சம்
 தீயஸானது
 திக்கெலாம் அதிரக் கூச்சல்
 பேர்டலானது -- எது
 செய்யும் வழியிலாது
 ஒடலானது.

87. இறக்கையைப் படபடத்
 தடிக்கலானது -- மேலே
 ஏறிவட்டமிட்டு ஒட்டம்
 பிடிக்கலானது.
 முறுக்கினுள் குழலைப் பொறி
 ஓயலானது -- பாகன்
 முதுகிலே இரத்தம் இள்ளும்
 பாயலானது.

88. பின்னவர் வந்தவர் இறங்கி
 ஓடி வந்தனர் -- ரத்தப்
 பெருக்கை நீக்கவே மருந்தும்
 தேடி வந்தனர்
 இன்னும் இன்னுமே பயணம்
 நீண்டு சென்றது -- சாந்தி
 யின்லிழி எழிலி முன்னர்
 வந்து நின்றது.

89. “சற்றுத் தூரந்தான் நகரம்
 கிட்டி விட்டது” என்று
 சாந்தியின் கழுத்தைக் கையால்
 சுற்றிக் கொண்டனாள்
 நெற்றியில் படர்ந்த மயிர்
 தூக்கி விட்டனாள் -- சாந்தி
 தெஞ்சையும் தனது சொத்தா
 யாக்கி விட்டனாள்.

90. “பெத்ரோதாக்கிள் தானே இது?”
 சாந்தி கேட்டனாள் -- “ஆம்
 பெரிது இது, சிறிதுமுன்டு
 எழிலி கூறினாள்
 “மெத்தவும் கொடிது அந்த
 மின்னனுக் குழல் -- ஒன்றின்
 மீதுதான் அதற்குப் பயம்”
 என்றும் பேசினாள்.

9. பட்டணப் பாங்கர்

91. பட்டணத்தை வாகனம்
 நெருங்கி விட்டது -- நல்ல
 பளபளத்த வீதியும்
 தொடங்கி விட்டது
 கட்டிடங்கள் மாடிகள்
 களிக்கு மன்றுகள் -- பொருள்
 கானுமல்லங் காடிவீதி
 காவற் குன்றுகள்.
92. கல்விச் சாலைகள் அரும்
 கலைபயில் டூடம் -- வல்ல
 காவியப் புலவர்கள்
 கலந்து கொள்ளிடம்
 மெல்லியல்பினர் நடம்
 பயிறு மேலிடம் -- குழல்
 வீஜை பல்லியங்கள் கானம்
 வீச் நல்லிடம்.
93. இத்தனை டூடங்களிலும்
 மக்கள் மொய்த்தனர் -- “வாழ்க
 எங்கள் கண்மணி எழிலியே! ”
 என்று போற்றினர்
 மெத்தவும் மகிழ்ச்சியால்
 வரவு கூறினர் “ வாழ்க
 மேவும் தோழி சாந்தி ” என்று
 பூவும் வீசினர்.

94. திரண்டு விள்வளைவு வைத்
 துயர்ந்த கோபுரம் -- மலை
 யிற்குடைந்து அற்புதம்
 படைத்த பொறபிடம்
 திரண்டு வந்த மக்கள் ஆங்கு
 இட்டுச் சென்றனர் -- சாந்தி
 சித்திரம் உயிர்த்தல் போல்
 திகைக்க லுற்றனள்.

95. கையினப் பிதித்தவாறு
 எழிலி கூறினால் “நாம்
 காணுமக்கள் யாவருமிந்
 நாட்டின் மலீனராம்
 பொய்யிலை அவர்கள் கூடித்
 தேர்ந்தெடுப்பவன் -- மக்கள்
 போற்றும் மக்களின் தலைவன்
 ஆவளென்கிறுள்.

96. இந்தநல் நகரை எல்லோர்
 எண்ணு கூறினார் -- அது
 ஏற்றமுற்று எல்லநகர்
 என வழங்குமாம்.
 முந்திய முதல் நடு
 இஹுதியானவன் -- கோயில்
 முன்றில் வந்து சேர்ந்துகோம் ”
 மொழியலாயினான்.

10. எல்லவன் திருப்பதி

97. எல்லவன் திருப்பதி
 இறங்கி திறகிறோம் -- அந்த
 ஈசனை இலிங்கமாக
 நாம் தொழுகிறோம்
 வல்லவன் நமக்கெலாம்
 ஒரே இறை அவள் -- தூய
 வண்டமிழ் எல்லூரார் பேசி
 வாழுந் தேன்மொழி.

98. கூறிசைத்தவள் எழுவிலி
 கூட்டிப் போயினாள் -- கை
 கூப்பிதின்ற பக்தர்கள்
 குழந்து பாடினார்
 மாறிமாறிப் பல்லியம்
 வழங்கலையினா -- சங்க
 மாறியும் மணியும் கூடிந்
 தேங்க லாயினா.

99. சாந்தியின் கரங்கள் தானே
 கூம்பலுற்றன -- கண்ணீர்
 தாகரபாய்க் கொரிந்து மக்கள்
 தேம்பலுற்றனர்
 நீதி நீதியே முழுக்கம்
 ஓய்க்களானது -- பாடல்
 நீதிநீதியே உள்ளதை
 வரங்களானது.

100. ஓமென முழுக்கம் மேலும்
 உச்சமானது .. மக்கள்
 உள்ளமும் உடல் துறந்து
 துச்சமானது.
 ாமுறும் சன்னத்தராகி
 மெய்ம் மறந்தனர் .. இறைக்
 காதலில் ஆனந்தக் கூத்து
 மாடலாயினர்.

101. ஆடல் பாடல்கள் தணிந்
 தடங்கி விட்டன எங்கும்
 ஆழந்த மௌனமே பெறத்
 தொடங்கி விட்டன.
 கூடவின் நிசப்தமே
 குசீத்ததேர் குரல் .. அது
 கோயிலிற் றலைப்படும்
 குருக்களின் குரல்.

102. “எல்லவன் சகல பேர்க்கும்
 இளைப்மானவன் .. அந்த
 சகனின் அருட்டிறணே
 எங்குமாகு
 அல்லக் போம் அகம் திறக்கும்”
 என்று பேசினார் .. சென்று
 அன்பொடே எழிலியும்
 தலை வணங்கினாள்.

103. சாந்தியும் வணங்கினுள்
 தவப் பொலிவறும் -- அந்தச்
 சாமியும் சரமமாத்தி
 ஆசி கூறினார்
 காந்தியும் சுடருது
 கருணைக் கண்களும் -- கொண்டு
 காலமூன் றணர்ந்த ஞானி
 வாழ்த் து நல்கினார்.

104. ஆலயத்தை விட்டவர்
 திரும்பலாயினார் -- மக்கள்
 ஆவலோடு பார்க்கவே
 நெருங்கலாயினார்
 கேளமுற்ற நீள்மைனயின்
 வாயில் எட்டினார் -- கை
 கூப்பியே வணங்கி மக்கள்
 மீளலாயினார்.

11. மக்கள் தலைவன்

105. தோழியர் மணிவீளக்க
 மேந்தி நின்றனர் -- பல
 தோகையர் மர்கள் கொண்டு
 தாவி வந்தனர்
 வாழி யெம் மெழிலிக் கண்ணே
 என்று பாடினார் -- பலர்
 வந்திருந்த சாந்தியை
 வளைக்க நாடினார்.

106. மஞ்சள் நிரிலே முக
மலம்பு வைத்தனர் -- நல்ல
வண்ணச் சாந்தும் பொட்டுமிட்டு
வாச மூட்டுனர்.

கெஞ்சுசிடும் மொழி பக்கந்து
கூட்டிச் சொற்றனர் -- அந்தக்
கோபுரத்து வாயிலிற்
குழுமி நின்றனர்.

107. ஒள்ளிய தவளமிட்ட
வண்ண மாளிகை கீழே
உள்ளதோ முகம் தெரியும்
தண்ணி பேர்ந்றளம்
வெள்ளியிற் தெவுகள்
மினுங்கலுற்றன -- காந்தி
மெய்க்க மெய்க்கக் கண்களோ
விழுங்க லுற்றன.

108. முத்து வைத்திகழுத்த ஏத
வழி திறந்தது -- ஒளி
முள்ளே வந்து எங்கிருந்தோ
உள் நுழைந்தது.
மெத்தவுக் குளுகுந்தத் --
தூய பேராளி -- எள்ளன
விந்தை என்று காந்தியும்
வியக்கினுள் விழி.

109. “ கண்ணே ! என்னிருக்கு குரல்
 ததறி வந்தது -- சாந்தி
 கண்ணினமக்குமுன் மகளைக்
 கட்டிக் கொண்டது.
 பின்னர் அந்தத் தாய் முகம்
 திரும்பலானது -- சாந்தி
 பேரத்திலீசு யாகுமுன்
 பிழத்தணைத்தது.

110. அன்னையின் முகத்திலே
 இருமுக மலர் -- வந்து
 அங்கொடே அனைத்துக் கொண்டு
 இன்ப முற்றன
 பின்னர் நின்ற மங்கையர்
 பிரிந்து சென்றனர் -- அங்கு
 பேரத்தின் பிழப் பொன்று
 பேண வந்தது.

111. வந்த மக்களின் தலைவன்
 வாரியளினான் -- கண்ணின்
 மணிக்கள்ரு இருவரோடும்
 மனிமீந்து துள்ளினான்
 அந்தக் காட்சியை மனைவி
 அரிது நோக்கினான் -- வரும்
 ஆனந்தத்தின் பேறு தன்னை
 நெஞ்சிற் நேக்கினான்.

112. மலையை யொத்த வலிமை பெற்ற
 தோன்கள் மீதிலே -- சார்த்தி
 வைத்துக் கொண்டு உச்சி மோந்து
 மகிழ்ச்சி மீறியே
 நிலை மறந்து பாசத்தோடு
 அணைத்து நின்றனன் -- அந்த
 தெஞ்சம் அண்டு அண்ணை கூட
 வியப்பில் ஒடுநினள்.

113. “ எழுவிக்கேற்ற இன்பத் தோழி
 காந்தி ” என்றனள் -- அண்ணை
 “ இவரும் எங்கள் செல்வ ” மென்று
 தலைவன் பேசினான்
 “ பொழுதும் நீங்கள் வைத்து கொண்டால்
 என்ன ஆவதாம் ? — வந்த
 புதல்வியர்க்கு உணவு காட்ட
 நேர மாகுதாம்.

114. என்று கூறியே அணைந்த
 இன்பத் தேவியை -- அவன்
 இனிமையோடு நோக்கி, “ கூட்டி
 ஏகு ” என்றனன்.
 குன்று ஒன்று மேலிருந்து
 அதித்தல் போலவே — சின்னக்
 குட்டிப் பெண்கள் கீழே தாவிக்
 கூடி நின்றனர்.

115. பொற்பிரபை கொண்டுயர்ந்த
 குன்றிரண்டிடட — சிறு
 புள்ளி வெள்புருவைப் போல
 சாந்தி நிற்கிறுள்.
 அற்புதம் பொலியும் வெள்ளை
 யானை யென்பதா — அந்த
 ஆணுக் கேற்ற நற்பிடிஅவ்
 வண்ணை யென்பதா?

116. சாந்தியின் உளத்திலே
 திகைப்பு மாறுமா? அந்தத்
 தலைவனும் தலைவியும்
 மனித ராசுமா?
 சாந்தி பெற்றுயர்ந்து நின்ற
 தேவரஸ்ஸவா! — அந்தக்
 கடவுள் தாயும் தந்தையும்
 கருணை வெள்ளமா?

12. நெற்றிக் கண்

117. அன்னை கைகளில் அனைத்
 தழைத்துச் செல்கிறுள் -- புது
 ஆவியோடு நல் அமுதும்
 அங்பி ஹட்டினுள்
 பின்னர் சாந்தியை எழிலில்
 திட்டுச் சென்றனள் -- தானும்ப்
 பேணிடும் மலர்ப்பொழிற்
 பெருமை காட்டினுள்.

118. வண்ண வண்ணப் போன்மலர்
 மஸர்ந்திருந்தன -- பெரும்
 வண்டுகள் மதுவையுண்
 டமர்ந்திருந்தன.
 என்ன என்ன யாவுமே
 விசித்திரமதாம் -- அடே !
 இத்தனை பெரிய பூக்கள்
 இங்கு உள்ளதா ? ”

119. எழிலியைத் திருப்பி வைத்துச்
 சாந்தி நோக்கினால் -- என்கள்
 இரண்டினும் நடுவே உற்று
 உற்று நோக்கினால்
 பொழிலிடப் புதுவையின்னும்
 என்ன கண்டனால் ! அந்தப்
 பூங் கொடி எழிலி நஞ்சை
 பூத்து நின்றனால்

120. “ சாந்தி ! சாந்தி ! என்னாட
 சமைந்து நிற்கிறுய் ? கண்ணுட்
 சாலம் என்ன கண்டனை?
 தனித்து நோக்கினுய் ?
 சாந்தி ! சாந்தி ! சொல்லடி
 வியப்பைத் தீர்க்கிறேன் -- உன்
 சஞ்சலம் பறக்கு ” மென்
 நெழிலி சாற்றினால்.

121. “ முன்னெப் பின்னே அறிந்திடாத
 அன்னை தந்தையர் - உள்
 முதல் வரவை; பெய்கரையெல்லாம்
 தெரிந்த தெப்படி ?
 என்னியெயன்னியை நீ வியந்
 திருக்கிறுயடி -- இதை
 என்னிடத்திற் கேட்க நீ
 துடிக்கிறுயடி.

122. “ வண்டு போன்ற வானஜார்தி
 மீது ஊர்த்திடும் -- போது
 ‘ வானுகூவித் தொலைபுகவி ’
 யாற் கதைத்ததைக்
 கண்டுகொள்ள வில்லை நீ
 கனவில் மூழ்கினும்? -- அந்தக்
 காரியம் புதுக்கிணேன்
 கவலை தீரடி:

123. “ எல்லங்களை வானஜார்தி
 யால் அடையலாம் ஆயின்
 ஏன் உளைக் கொடும்புனவில்
 கூட்டுச் சென்றதோ?
 தொலைகுழு வானாத்தில்
 ஏற்றி வந்ததோ -- எனத்
 தோன்றுதோ? அதுநம்
 தழைப்பு மாச்சுக்கமாம்.

124. எத்தனை அனுபவம்
 படைத்து விட்டனே! அந்த
 இன்னல்குழ் வழிமறக்க
 வொண்ணு மேரவடி?
 சித்தமும் திடம் பலவும்
 பெற்ற தாமடி -- எனக்
 சின்னவள் எழிலி சொல்லிக்
 கண்ணோ சூட்டினள்.

125. சாந்தியின் செயல் மனத்தை
 ஈர்க்கலானது -- அவள்
 தாவியே பிடித் தெழிலி
 யைத் தழுவினார்
 பாந்தமோடு நெற்றிமீது
 முத்தம் சூட்டினார் -- இன்னும்
 பக்கத்தில் தழுத்து உற்று
 நோக்கலாயினார்.

126. கண்கள் வண்டு போலவே
 குறுகுத்திதனா -- அவள்
 கையும் மார்பும் கூடவே
 துருதுகுத்தன.
 “என் விழியில் என்னாடி
 எழுதி வைத்தது? ” என்று
 இள்ளங்கை புரிந்தவள்
 எழிலி கேட்கிறேன்.

127. “ அன்னக்குஞ்ச போல நி
 அழ கெறிக்கிறும்; வட்ட
 மாணகண்ணில் மானே என்று
 தேடிப் பார்க்கிறேன் ”
 சொன்ன சாந்தியை இடை
 மறிக்க ஸாயினுள் -- “ பொய்
 சொல்வதாலே உண்மையைப்
 புதக்க ஸாகுமோ ? ”

128. “ கண்ணைத் தனே பார்க்கிறும் ?
 குத்தைச் சொல்லத் எனி
 எட்புருவ மத்தியும்
 கனத்திருக்குதோ ?
 எண்ணித்தானே பார்க்கிறும் நி ?
 இல்லை யென்பையோ ? ” என
 இன்னு மின்னு மேதெதோ
 எழில் பேசினுள்.

129. “ உண்மையை உணர்ந்து விட்ட
 னை எழிலிடைய -- உங்கள்
 ஊரிலே அணைவருக்கு
 முன்ன தாகுமோ ?
 தின்னணமாக உந்தன் அன்னை
 தந்தையரோடே -- அந்தச்
 தேசரும் குருக்களுக்கு
 முன்னு கண்டுளோன் ”

130. என்று சாந்தியும் இயம்பி
 -- னுள் எழிலியும் .. அது
 இன்னெதன்று கூறிட
 எழுந்து வீட்டனள்
 நின்றவள் எழிலி சொன்ன
 செய்தி கேட்டதும் .. சாந்தி
 நீங்கிடா வியப்பினுலை
 நெஞ்சு பொங்கினள்.

131. “கட்புருவ மத்தியில்
 உயர்ந்திருப்பது .. நெற்றிக்
 கண்ணே யொத்ததோ? புதுமை!
 என்ன விந்ததயோ?
 அற்புதமே! ” என்று சாந்தி
 ஆவி பொங்கினுள் -- எழி
 லரகவே அடுத்தவள்
 அனைத்தும் கூறினார்.

132. “எங்களீசன் எல்லவன்
 இனிமையானவன் -- இந்த
 ஏந்தலைமுக் கண்ணென்று
 ஏத்திக் கூறுவார்
 மங்கள சொருபன் ஆதி
 மாணிடர்க்கட்கே .. ஈந்த
 வல்லபம் அதுமுக்கால
 மும் வழுத்துமாம்.

133. இந்த நாட்டிலே பலரும்
 இந்த ஆந்றலைக் கொண்ட
 ஏற்றமிக்க மக்க ளென்
 ரெழிலி பேசினான்
 அந்தச் செய்தி கேட்ட சாந்தி
 ஆரீவ மோங்கேவே -- “நியும்”
 ஆந்றலுள்ள பெண்காலோவென்
 ருசை மூட்டினான்.

134. “சொல்லா எழிலி” என்று
 சுற்றிக் கொண்டனான் -- அவள்
 சுந்தரப் புருவ மத்தி
 தொட்டுக் கொஞ்சினான்
 “நல்லதோடு எங்கள் எதிர்
 கால” மென்றனான் -- சாந்தி
 நாட்டியத் தடவி யொற்றைக்
 காலில் நின்றனான்.

135. ஏற்ற மிக்கவள் எழிலி
 “ஏன்றி சாந்தியே -- உண்மை
 இங்கு நான் உரைத்ததற்
 கிதுவும் வேண்டுமோ ?
 போற்றி, போற்றி உன்னை விட
 டகன்று போகிறேன் -- மிக்க
 புண்ணியம் கிடைக்கும் வாடு
 போவ” மென்கிறுன்.

136. “ மர்ட்டேன் ” என்று காந்தி அங்
கமர்ந்து விட்டனள் -- அந்த
மாணப் போன்ற கண்ணி கிட்ட
வந்து பேசினால்.
“ கேட்டேன் எங்கே சொல்லு ” என்று
காந்தி கேட்கிறான் நல்ல
கிள்ளை போல வாய் திறந்
தெழுவில் பேசினால்.

13. எதிர்வு நோக்கி

137. “ இரண்டு லட்சம் ஆண்டு பின்னே
நோக்கி வந்துளாய் -- வா
இங்கிருத் தெத்ரிவு கால
மேறி நோக்குவோம்
புரண்டு மாறும் இவ்வுலகு
இன்றும் சொற்பநாள் -- அந்தப்
புதுமை இன்றும் நாளையும்
நடப்பதாகலாம்.

138. ஊழியிக்க அண்மிவிட்ட
தென்ற பேதிலூம் -- நாம்
ஒன்றுமே குழப்பமின்றி
வரும்நிதிக்கிடேரும்.
வாழி ஆத்மசக்தி மாயை
தேங்ந்து மாஞ்ச - என்ற
வண்மை கொண்ட பெற்றியர்திம்
மக்கள் கானுவாய்.

139. “ சாவு வாழ்விரண்டையும்
 சமனும் நோக்குவார் -- பெற்ற
 சக்தியாலே முன்றுகால
 முஷ் உணர்ந்துளார்
 மேவிடும் பிறப்பின் உண்மை
 தேர்ந்து கொண்டவர் -- இது
 விந்தை என்று உங்கள் காலத்
 தோர்கள் கூறுவார்.

140. “ எந்தெபேச் சல்லளவினான்
 நியம்பினேனடி -- இன்னும்
 இரண்டுநாறு ஆண்டின் பின்னர்
 சமும் தேர்ந்துமாம்.
 அந்த சமும் இந்த எல்லம்
 என்ற பேர் நிலம் -- கடல்
 ஆழ்ந்த பின்பு எஞ்சிய
 அரிசிப் பாகமாம்,

141. “ எல்லம் என்ற எங்கள் கண்டம்
 ஆழ்ந்த பின்னரே -- வடக்
 கிள் தீய பர்வதம்
 எழுந்து கொள்ளுமாம்
 மேல்ல மேல்ல வேறுபல்
 நிலங்கள் மேவுமாம் -- வான
 வெள்ளி வீழ்ந் ‘ தவுஸ்திரேலி
 யாவும் தோன்றுமாம்.

142. “ அத்திலாந்திக் பேர்நிலம்
 அமைந்து வானுமாம் -- என்றார்
 ஆண்ட மக்களாலே அங்கே
 அரசன்டாகுமாம்.
 மெத்தவும் விஞ்ஞானமங்
 யூர்ந்து போகுமாம் அந்த
 விந்தை யாலே அத்திலாந்திக்
 வீழ்ந்து மூழ்குமாம்.

143. தென்கடற்கீழ் எஞ்சிநின்ற
 பாலமே எல்லம் -- தந்த
 தெய்வத்தை மென்றுமுத்
 தமிழ் வளர்க்குமாம்.
 தொன்றிருந்த எல்லவர்
 பரம்பரை யதே -- இங்கு
 தொட்டுப் பற்பல திசையும்
 சென்று வாழுமாம் !

144. மேற்கிலும் வடக்கிலும்
 பரந்து சென்றவர் -- பின்னரீ
 வெள்ளைநிற ஆரியராய்
 மாறிப் போவாம்
 காற்றெழுங் கிழுக்கிலே
 பரந்து சென்றவர்
 காண்பரி மிக்க வேமங்கேலி
 யென்ற வர்க்கமாய்.

145. தென்னகம் சிறப்புறம்

திராவிடமென -- அவர்
சென்னி மயமும் கடந்து
சேர்ந்து வருவார்.
அன்ன நாளிலே “ மொஹஞ்ச
தரோ ” வென்றிரு - நாசி
ஆங்குறும் ஹரப்பா என்ற
ஆள்புலத்தொடே.

146. எல்லவர் பல திசையும்

செல்லும் போதிலே -- அவர்
எற்றமிக்க செந்தமிழ்
இஜைந்து செல்லுமாம்.
மெல்ல மெல்ல அத்தமிழ்
திரியலாயிடும் -- அதிக
வேது பக்கமொழிகளு
முதய மாயிடும்.

147. திராவிடர்கள் சித்தியர்

மொரொப்ப தேமியர் -- பிள்ளை
செல்வமிக்க ரோமாச்கள்
கிரேக்க ரெண்டிறலைம்
ஒரே குலம் பிரிந்தினங்க
ஊற்யர்ந்திடும் -- அங்கு
உள்ளத நன்னாகரீகம்
ஒக்கி நின்றிடும்.

148. உ.வு தோன்றிய பொழுது
 தோன்றிய மொழி -- மிக
 உன்னத முறண்மொழி
 தமிழ்மூலம் மொழி.
 குலவித் தெள்ளுக்கத்திலே
 தொடர்ந்திலங்கிடும் -- தூய
 கோலமோடு கன்னியாக
 வேதுலங்கிடும்.

149. ஆகவே மூமரிக்கண்ட
 மென்ற பேர் கொளும் -- அங்கு
 ஆதும் கோடுமே தொடர்ந்து
 அப்பெயர் கொளும்
 மேவு கொல்ல நீள்வரகள்
 யாறு பல்லுளி -- என்று
 மிக்கவும் சிறப்பிபாடை
 விளங்கு மானிலம் ”.

150. என்று சொன்னவள் எழிலில்
 இருப்பதும் பயம் கொள்க் -- சாந்தி
 எட்டிப் பற்றிக் கொண்டனள்
 நடுங்கலாயினுள்
 ஒன்றுநன் சூயர்ந்தது.
 கனுமையானது -- மிக்க
 ஒர்க்கமோடு வேகமாக
 ஒடு வந்தது.

14. “ வி று லி ”

151. வந்தது எழிலியை

வணங்கலானது -- காலை
மாறி வைத்துத் தொங்கித் தொங்கி
ஆடலானது.
இந்த நண்பனுக்கோ நீ
பயந்து விட்டனை? -- என்று
எழிலி சாந்தியைப் பிடித்
துலுப்ப ஸாயினுள்.

152. வந்த நண்பனைத் திரும்பிச்

சாந்தி பார்க்கிறோன் -- அந்த
வாலிலாக குருகுகிட்ட
வந்து நின்றது.
“ சுந்தரி இவன் நமக்குத்
தோழுமை -- பெயர்
சொல்லவா? விறலி ” யென்
றெழிலி கூறினுள்.

153. அந்த வாலிலா நரத்தைச்

சாந்தி நோக்கினுள் -- அது
ஆகையோடு கிட்டவந்து
ஆடலானது.
விந்தையா யிருந்தது
அதன் கருநிறம் -- முகம்
வெண்ணமயாய்ப் பொலிவினேடு
நீண்டிருந்தது

154. “என்னடை விறலி நின்று
ஆட்டம் போடுகிறும்? இவள்
எந்தன் தோழி சாந்தி” யென்
றெழிலி கூறவும்
முன்னே வந்து சாந்தியை
அணைக்க வந்தது -- அவள்
முச்ச முட்டவே எழிலி
யோடு மோதினுள்.

155. “ஏய் விறலி! அங்கு நில்
இவள் நடுங்கிருள்” என்று
ஏவ முன்னமே அது
இடிந்து நின்றது
“போ விறலி” என்றனள்
புரிந்து கொண்டது -- பின்னார்
போற்றி செய்து ஆடி ஆடிப்
போய் மறைந்தது.

156. “சாந்தி என்னாடி பயம்
தலை நிமிரடி -- அது
சாதுவாகிப் போன பின்பு
- மே நடுக்கமா? ”
பாந்தமோடு சாந்தியைப்
பகிடி செய்தவள் “அடி
பாரடி” எனப்பல
பகர வரயினுள்.

14. வெழுர்கள்

157. வாலிலாக் குரங்கினை
 ‘வெழுர்கள்’ என்கிறோம் -- அது
 மக்கள் போலவே சில
 வலிமை பெற்றது
 தோழமைக்கு நல்லது
 எதிர்த்த பேர்களைக் -- கொள்ளு
 தூக்கி வீசும் மூர்க்கலும்
 துடிப்பு மானது.
158. “காதலி ஒருத்தியைக்
 காம் பிடிப்பது -- வாழ்ந்து
 காதலியொடை இறக்கும்
 கற்பு வாய்ந்தது
 கூதலே அதற்கிலை
 ‘குடில் அமைத்திடும் -- மக்கள்
 கூடி வாழ்தல் போலிதுவும்
 கூடி வாழ்ந்திடும்.
159. “காட்டினிற் பெருகிவிட்ட
 இக்குரங்கினை -- எதிர்
 காலமோ ரிரண்டு ஸ்ட்ச
 மாண்டு சென்றதும்
 நாட்டுவார் மனிதரென்று
 ஆய்வு பண்ணுவார் -- அந்த
 நற்புலம் வெழுரியாவே
 என்று மோதுவார்.

160. “ வெலமுடி ” எனும் குரங்கினாத்து
 மண்ணைட்டோடுகள் -- அவற்றை
 நிச்சயித்த தற்கு நல்ல
 சான்று மாயிடும்
 வெலமுரியர் முதல் மனிதர்
 என்று கூறுவார் -- அந்த
 வெலமுரியர் என்று ‘எல்லம்’
 தன் ஜெயரத்துவார்.

15. தென்னகம்

161. “ தென்னகத் திலேதிர ” -
 விடம் மலர்ந்திடும் -- அது
 தென்கடவில் ஊடுநீண்ட
 தேய மாயிடும்
 கண்ணல் போன்ற தேன்றமிழுக்
 கலை வளர்ந்திடுப் -- தமிழுக்
 காக்குமுதற் சங்கமும்
 உயர்ந் தொளிற்ந்திடும்.

162. “ இன்னத ன்மையானதும்
 வடக்கு நாட்டையே -- தழிமை
 ஏற்றமிக்க ஆரியர்
 எனப் புல்பவர் ;
 முன்னர் எல்லம் நின்று போந்த
 தொல் இனத்தினர் -- புது
 மோகமேடு வந்து பற்றி
 மூடிக் கொள்ளுவர்.

163. அங்கிருத்த மக்கள் தெற்கை
 யே நெருங்குவார் -- கடல்
 ஆசையோடு தென்புல
 மழித்து மூடிடும்
 சங்கமுங் குலைந்திடும்
 தமிழ் வளர்க்கவே -- மற்றச்
 சங்கமும் கபாடபுரத்
 தே எழுந்திடும்.

16. எல்லம்

164. “இந்தியாவும் ஈழமும்
 இரண்டு ஆயிடும் -- ஈழம்
 எல்லம் என்ற பேர்நிலத்
 திரிபு மாயிடும்
 சொந்த எல்லத்தீன் பொருள்
 இலங்க லெண்பதால் -- இது
 சோதி மிக்கிலங்கை யென்று
 சோபிதப் பெறும்.

165. “ஐயிரண்டு திக்கிலும்
 புகழ் மணக்கவே -- வல்ல
 ஆஜையாஸ் தமிழினக் கூடுமை
 கலை சிறக்கவே
 கையிரண்டு பத்தெனப் பூமை
 பலம் கணக்கவே -- இலங்க
 கைபுரக்க மேவுவான்
 இராவணேசனே.

166 “ ஆந்றல் மிக்கவன்பெரும்
 அருள் பகுடத்தவன் -- ஈசன்
 அன்பினைத் திறக்கவே
 நரம் பெடுத்தவன்
 வீற்றிருந்து போனபின்
 வீறா தலைப்படும் .. வந்து
 மெஸ்ல மெஸ்ல ஆரியம்
 புதை தலைப்படும்.

67. “ எல்லவர் எனப்படும்
 முதற்றமிழினம் .. வடக்
 கேறி வந்த ஆரியத்
 தொடே கலப்புற
 மெஸ்ல வந்து சிங்கல
 குலம் உருப்பெறும் .. தமிழ்
 வேறுகுப் பெறும் அவர்
 மொழி யெனப்படும்.

168. “ எல்லம் ஆஞம் எந்தையும்
 மறுபிறப்பிலே .. ஈழ
 மேயதை யெல்லாளனளைற
 பேர் சிறக்கவே
 வல்லர்க் குள்ளு பின்
 மறைய நேருமே .. இடை
 வந்தவர் உரிமைகொண்
 டுறைய நேருமே.

169. “ சொந்த மெங்களுக்குலங்கை
 என்று பேசவார் -- தமிழ்த்
 தொன்மையை மறந்து கள்ளத்
 தோணி யென்னுவார்
 முந்தி வந்த கள்ளத்தோணி
 யை அறிந்திடார் -- மொழி
 மோத்தாலே தாய்த்தமிழ்
 மூழுங் புரிந்திடார்.

170. “ சிங்களத் திணிரிப்பிவர்க
 ஜைப்பிரிக்குமே -- தமிழ்
 சேர்ந்திருக்கவே நிதம்
 துடிதுடிக்குமே.
 அங்கவர் குலம் செருக்கி
 னுஸ்தியுமே -- தமிழ்
 ஆண்டிருக்கு மேனிலை
 யடைந்து தீருமே. ”

171. சாந்தியின் வியப்புமாற
 வில்லை நிற்கிறுள் -- சொன்ன
 சாந்திராத்தின் சான்றுபோல்
 எழிலி பார்க்கிறுள்.
 மாந்தருக்குள் ளேயுயர்ந்த
 சக்தி வாய்ந்தவர் -- இந்த
 மக்களொன்றுணர்ந்த சாந்தி
 வாய் திறக்கிறுள்.

172. “புண்ணியம் புரிந்தவன் நான்
 என்றுணர்கிறேன் நீ
 போற்றுதற்குக்கூட்ட செய்வ
 மென்றறிகிறேன் -
 எண்ணமுற்றறிய வர்ல
 ஆற்றல் பெற்றவன் -- தோழி
 என்பதில் களிக்கிறேன்
 இதயம் ” எனகிறுள்.

173. “போதுமே புகழ்ச்சிகள்
 பொழுது போகுது -- உள்ளே
 போவம் வாவெனவழைத்
 தெழுவில் யேவினுள்
 தாபமிக்கவே தலைவனும்
 தலைவியும் -- அன்பைச்
 சாந்தி மதிலே பொழுந்
 துபசரிக்கிறுள்.

17. கங்குல போனது

174. சோதியிக்க மாளிகை
 துலங்கு சோதியால் -- இராச்
 சோபிதம் விளைந்தது.
 சுகம் நிறைந்தது.
 சோதி வைத்த தூவி போற்
 குழைந்த பஞ்சஜீ -- மீது
 சூடியின் மாயுறங்கக்
 கங்குல போனது.

175 ஆதவன் சிழுக்கிலே
 அரும்பு முன்னாரே -- நல்ல
 ஆதுதல் அடைந்த தாய்த
 தூயின் ரெழுந்தனர்
 மாதர்கள் துயிள்கணைக்
 களை ந்தெறிந்தனர் - தூக்கி
 மஞ்சள் நீரிலே குளிக்க
 வைத் தெடுத்தனர்.

176 புத்துணர்ச்சி பெற்றெரு
 புதுமை யெய்தீனாள் -- தன்
 பொள்ளைப் போன்ற மேனியைக் கண்
 ஞெடி கட்டவே
 முத்தினைக் குலுக்கல் போற்
 சிரிப் பெழுந்தது -- பெண்கள்
 முஞ்சே முஞ்சே வந்தவர்
 முகத்தை நீட்டினார்.

18. சாதல் . . . ஒரு இன்பம்

177. பஞ்செடுத்து ஒற்றி யொற்றி
 சரம் போக்கினார் -- வெள்ளைப்
 பாலின் ஆடை போன்ற மணச்
 சாந்து பூசினார்
 அஞ்சனம் புதுக்கினார்
 அகிற் புகையிலே -- குழல்
 ஆட விட்டலர்த்தி வண்ண
 ஆடை கட்டினார்.

178. அன்பொடே எழிலி வந்து
 கட்டிக் கொண்டனள் -- வந்த
 அன்னையும் அழைத்துச் சென்
 றமுத மூட்டினள்
 இன்பமான பேரொலி
 எழுந்து வந்தது “ அது
 என்ன ? ” என்ற சாந்தியை
 எழிலி பார்க்கிறோன்

179. “ அங்குதானே உண்ணை நான்
 அழைத்துச் சொல்லிறோன் ” -- என
 ஆவலோடு சூறினாள்
 அவள் நடக்கிறோன்
 பொங்கு மின்பக் கூத்திடும்
 மகளிர் மத்தியில் -- மெஸ்லப்
 புன்னகைத்த தேழுகப்
 பொலிவு காண்விறோன்.

180. அன்னையின் பிதாவென
 அறிமுகஞ் செய்தாள் -- அவர்
 ஆகசயோடு வாழ்கவென்
 றமைத்தெடுக்கிறோர்.
 சின்னப் பெண்ணைப் பிழித்
 தணைத்துக்கொண்டவர் -- சொன்ன
 செய்தி கேட்ட சாந்தியும்
 அடிர்ந்து போகிறோன்.

181. “ சாதல் என்றால் நம்மவர்
 நடைபேசுவார் -- இவர்
 சாதலுக்கா இத்தனை
 மகிழ்ச்சி கொள்கிறார் ?
 எதிது புதுமை ! ” என்று
 சாந்தி தன்னுளே -- கேட்டு
 இன்னமும் வியப்புமாற
 வில்லை நிற்கிறான்.

182. “ வாழ்க கண்மணிக பொன்று
 வாழ்த்தினாரவர் -- அங்கு
 மக்களுட் தலைவரிடை
 வந்து கூடினார்
 தாழ்விலாக் குதூகலம்
 தழைக்கலானது -- பூவும்
 தழையும்வீசி ஞாரவர்
 தலை வணங்கினார்.

183. மகிழ்ச்சியோடு நின்னையாம்
 வழியனுப்பவே -- இங்கு
 வந்து கூடினாலும் மென்
 மகிழ்ந்து பாடினார்.
 நெசிழ்ச்சியுற்ற நூதியவர் தன்
 தெஞ்சு பொங்கவே -- ‘ மக்கள்
 நீடுமின்பா மேஜுனி
 நிலவு ’ மென்கிறார்.

184 பிறப்பை யொத்ததே நமக்
 கிறப்பு ஆனதால் -- இந்த
 நிலத்தில் உங்கள் தேவைப்பூர்த்தி
 யான பின்னாரே.
 ஒஹப்பிர் வாழ்வை அடுத்த வாழ்வு
 உயர்ந்ததாலுமே " என
 உண்மை கூறினார் அமர்ந்து
 ஒன்ற ஸாயினார்.

185. மக்கள் பாடினார் பலர்
 மகிழ்ந்து ஆடினார் -- பலச்
 வாத்தியங்கள் மீட்டினார்
 மலர்கள் வீசினார்
 மிக்கமிக்க வேயொலி
 உயரலானது -- நல்ல
 வீசையும் முரசும் சேர்ந்த
 தொலிக்கலானது.

19. ஈ ம த் தா ழி

186 வாழ்த்தினேசை ஓய்ந்தது
 மழையின் ஒசைபோல் -- சில
 மகளிர் தோகை மற்றை போல
 மண்ணிலாக்கியே
 தாழ்த்திவைத் திருந்ததாழி
 தூக்கி வந்தனர் -- நிங்க
 தாழும் கூட ஏகினார்
 தளர்ந்த கோலமாய்

187. முதியவர் உடல் அமர்ந்த
 வாறிகுந்தது -- அதை
 முடியே மலர்கள் தூவி
 மூன்று பெண்களும்
 நிதியம் போன்று தாழியுன்
 அடக்கமாக்கினர் -- அவ்வை
 நெற்றியைக் கிடித்துரத்த
 மூற்றி மீண்டனள்.

188. அண்ணை வந்து நின்றதுமளவு
 லாள அண்ணாலும் -- தன்
 அங்கையால் அவன்நுதல்
 அழுத்த லாயினுள்.
 அண்ணை கீறியவடு
 அழிந்து போன்று -- அவன்
 அற்புதக் கரம்பிடித்துக்
 கண்ணி பொற்றினுள்.

189. மேறும் மேறும் விந்ததைகள்
 விளைதல் கண்டதால் -- சாந்தி
 வேகில் யொத்த கண்களில்
 வியப்பு மேலிட
 சீலமுற்ற மக்களின்
 திலகமாமெனும் -- அந்தச்
 சின்னாவன் எழிலியைத்
 திருப்பி ஞேக்கினுள்.

20. மக்கள் மன்றம்

190. “பாட்டஞர் பயணமான
 நல்ல கூட்சியை -- சாந்தி
 பார்த்து விட்டனே இனிநாள்
 மக்கள் மனி நினைக்
 காட்டுவேன் வருதி” என்று
 கைப் பிடித்தனள் -- என்ன
 காண்பமோ ! ” என நடுங்கிக்
 கால்கள் தூக்கினால்.

191. வண்டு போன்ற வானஊர்தி
 நினி றிருந்தது -- “சாந்தி
 வரடி ” யென் ரெழிலி யேறக்
 கொண்டெமுந்தது.
 நண்டு போன்று வீடுகள்
 தெரிய வரயினா -- அந்த
 நண்ணர் அமைப்புகள்
 விரிய வரயினா.

192. சந்தனப் பெருமில் நடுவில்
 அந்த மாளிகை -- மக்கள்
 சார்பிலே தலைகள் கூடும்
 சொந்த மாளிகை
 வந்த ஊர்தி மெல்லை
 இறங்கி விட்டது -- அங்கு
 வாத்தியம் முரசிசாலி
 தொடங்கி விட்டது.

193. மக்களின் உறுப்பினரும்
 வந்து கூடினர் -- நின்ற
 மங்கையர் மல்கள் தூவி
 வரவு கூறினர்.
 கொக்கிறகுப் பட்டணிந்த
 வண்ண நங்கையர் -- வந்து
 கொஞ்சப் பேசி வாஞ்சையோடு
 கூட்டிச் சென்றனர்.

194. பஞ்சனையிலே இருவ
 ருச் அமர்ந்தனர் -- பசும்
 பாலும் கண்ற சாறுமே
 பறந்து வந்தன,
 கொஞ்சமா யிருந்தினு
 லெழிலி சந்தியோ -- தன்னுக்
 கூடுமட்டும் கொட்டிரப்பம்
 கூட விட்டனள்.

195. பச்சை முந்திரிப் பழும்
 கொண்டிந்து வைத்தனர் - வெல்லப்
 பாகு போல பாவையர்
 பலரும் மொய்த்தனர்
 மெச்சினுர் இதற்குளே
 மூர சதிந்தது -- அதை
 மேவிச் சுக்கு கோடு
 துந்துபி எழுந்தது.

196 எல்லம் போற்றும் காவலன்
 எல்லாளன் வந்தனனி — உடன்
 எல்லவன் திருப்பதிக
 குருவும் வந்தனர்.
 சொல்லி வைத்தல் போலயாவ
 ரும் எழுந்தனர் -- தெய்வச்
 சோதி போன்ற மின்னலொன்று
 தோன்றி ஒய்ந்தது.

197. தேனெனும் குழலும் யாழும்
 செத்து வீழுவே -- நல்
 தேவலோகக் கோசிலம்
 திசைத்தல் போலவே.
 மீனெனும் விழிகுவித்
 தெழினி பாடினுள் -- அந்த
 மெய்சிலிர்க்கும் காணத்தீலெல்
 லாகும் மூழ்கினர்.

198. கைகள் கூம்பக் கண்ணாகும்ப
 உள்ளம் எல்லவன் -- தூய
 காங்கள் மீதிலே மலர்ந்து
 காண வள்ளவன்.
 ஜூயன் மீதிலே பதிக
 மோதலாயினுள் -- அதில்
 ஆழ்ந்து போய் எல்லாருமொன்றிக்
 காதலாயினுர்.

199. எல்லவன் இறைவன் மீது
 பாடல் ஓய்ந்தது -- வீண்ணில்
 ஏறினுர் தொப்பென்று -- மண்ணில்
 வீழ்தல் போன்றது.

மெல்லிய குரலினிற்
 குருக்கள் வாழ்த்தினுர் -- ஏற்று
 விட்ட மக்களும் உடன்
 தலைகள் தாழ்த்தினுர்

200. காவலன் எல்லாளனும்
 திருக்கை கொண்டனன் - ஆளும்
 கண்மமன் ருதுப்பினர்
 அமர்ந்து கொண்டனர்.
 ஆவலில் இவற்றை யெல்லாம்
 சாந்தி நோக்கினுள் -- ஒரு
 ஆழ் எழுந்து வேகமாய்த்
 திரையை நீக்கினுள்.

201 அங்கிருந்த கண்கள் யாவும்
 கூர்ந்து நோக்கின -- மிக்க
 ஆவலோடு சிந்தையை
 அதிலே தேக்கின.
 தொங்கினின்ற செந்திரை
 அகண்து விட்டது -- ஒரு
 சோடி வெண்புறவு மொய்த்த
 கண்ணிற் பட்டது.

21. முதல்மச்சர்

202. செந்தினை மறைந்திரு
 சிலை யிருந்தது -- சோடி
 சேந்த வெண்புருவும் மேலிப்
 பிள் பழந்தது
 வந்து வந்து சோடியாக
 ஆனும் பெண்ணுமாய் -- ஒரு
 வாறு இன்ப நர்த்தனம்
 பயின்று வண்ணமாய்.
203. நின்றனர் கிலைகளை
 மறைத்த வண்ணமாய் -- காமன்
 நீள் விசும்பிலே ரதி
 யணைத்த கோலமாய்
 மன்றிலே முதல் அமைச்சர்
 வந்து தோன்றினார் -- “காதல்
 வாழ்க்” என்று வாழ்த்தியே
 உரை நிகழ்ந்தினார்
204. “எல்லம் எங்கள் நீள்புவிளக்
 லோரும் மன்னராம் -- இங்கே
 இல்லம் என்ற சொல் ஒரே
 பொருளுடைய தாம்.
 நல்லகம் அதன் பொருள் எனப்
 பகர்கிறோம் -- இந்த
 நாட்டிற் பஞ்சமென்ற சொல்லே
 அர்த்த மற்றதாம்.

205 “ மக்களுக் கொருதலைவன்
 வேண்டு மல்லவா -- அந்த
 வாணி ஒத்த சீலரை
 வரைந்து கொண்டுளோம்
 மிக்கவும் தவம் புரிந்த
 மேங்கமை கொண்ட நாம் -- சக்தி
 மேவிடும் எல்லாளனை
 விரும்பி யேற்றுளோம்.

206. “ வழிக் மக்களின் தலைவன்
 வாழ்க் எல்லமே -- காதல்
 வாழ்க்கையின் புகழ் மனக்க
 மக்கள் வாழ்கவே.
 சுழிக் நண்மையே நமக்கோர்
 நல்ல செய்தியாம் -- இன்று
 சேபனாம் நடத்தவே
 தொடர்ந்து கூடினாம்.

22. இரண்டு காதலர்
 எல்லவர் அகுளினால்
 திரண்டு காதலர் -- தமை
 இங்கறிமுகப்படுத்து
 வேண் தியஸ்புபோல்.
 வச்சைப்ப பரிட்கைகள்
 வழமை போலவே -- அதை
 மக்களின் தலைவருடு
 குருவும் ஆந்துவார்.”

208. என்றதோடு சோடியாக
 நின்ற நர்த்தகர் -- வானில்
 ஏறி மெஸ்ல நீந்தல் போல
 நீங்க லாயினர்
 நின்றிருந்தன சிலைகள்
 வெண்டுதிரையுளே -- திரை
 நீக்கவே எல்லாளரும்
 எழுந்து சென்றனன்.
209. சாந்தி மிக்க ஆவலோடு
 நோக்கலுற்றனள் -- அவை
 சந்தனத்திலானதா வெண்
 சாந்திலானதா ?
 இந்த விந்தை விந்தை வெண்
 திரை விலகவே -- நெஞ்சை
 நர்க்கவே இளம் வனப்பி
 ரெண்டடமுந்தவே.
210. “பொன்னில் வார்த்த நற்சிலை
 உயிர்த செதமுந்ததோ ? தந்தப்
 பூட்டிலே கடைந்த சிற்ப
 மே உயிர்தததோ ?
 என்னச் சாந்தியின் வியப்பு
 மாறு முன்னரே -- வெக்
 கேந்தினர் குரு ; உளம்
 துடிக்கலானதே.

211. மக்களின் மதிப்புயர்ந்து
 நிற்பவர் அரு -- அவர்
 வாழு மாந்தருக்குள்ளே
 தெய்வத்தின் உரு -
 மிக்க சக்தி பெற்றவர்
 வெள்ளலாகுமா? -- என்ன
 விந்தையோ? சவுக்கெதற்கு?
 சாந்தி நோக்கினான்.

212. குருஅமைதி யாகமேடை
 மீது ஏறினார் -- நின்ற
 குமரியோடு குமரணையும்
 கூர்ந்து நோக்கினார்.
 மருமம் என்ன சாந்தி கூட
 நோக்கலாயினான் -- அந்த
 வரலைப் பெண்ணை யாரென
 மதிக்கலாயினான்.

213. பால்நிலவு போன்ற முகம்
 பழுத்த மாதுளம் -- சனைப்
 பாங்கு தோன்றும் பட்டுக் கண்ணம்
 பருவ மான் இளம்
 கோலம் கொஞ்சம் மையல் விழி
 வேலை யொத்தது -- முத்துக்
 குளிர் வைத்த கொவ்வை யிதழ்
 தேஜை யொத்தது.

214. மின்னால் போன்ற இடையைத் தொட்டு
மிளிரும் வெண்டுகில் -- கூடபில்
விம்மு மார்புக் கமலமிது
நீலக் கச்சணி

அன்னத் தூவி போன்ற மூல்கீல
அரும்பு ருடிய கூந்தல்.
அழகி தங்கப் பதுமை போல
அங்கு நிற்கிறுன்.

215. அவளைப் பார்த்த குவளை விழிப்
யதைச் சாந்தியும் -- தன்
அருகிலுள்ள எழிலி மீது
திருப்ப லரயினுள்
தவழும் அந்தப் பார்வை
இந்தப் பாலை ஆண்டையின்-உயிர்த்
தங்கை தனே என்று கேட்டுத்
தயங்கி நின்றதே.

216. ஆமாம் நேற்று உள்ளைக் கூட
அழைத்துக் கொஞ்சினுள்-அந்த
அழகின் இளைய குமரி அண்ணைக்
கிணிய தங்கையாம்.
காமன் போன்ற இளைஞன் அவளுக்கு
கருகில் நிற்கிறுன் -- அந்தக்
காளை தன்னைச் சாந்தி கண்ட
தில்லை நீயடி”.

217. என்று சொன்ன எழிலி ஆசை
முட்டி விட்டனள் -- உப
இன்னும் சொல்லேன் ” என்று சாந்தி
நீட்டி விட்டனள்.
ஞன்று போன்ற தோரங்கும் இனிய
குணமு முள்ளவர் -- எந்தைக்
அரிய தம்பி ” கூறுச்
சாந்தி பார்க்கிறோன்.

23. ச வு க் கு எ தற் கு?

218. “ சரிதான் பின்னர் ஏன் இதெல்லாம்
சவுக்கு எதற்கு? -- அந்தக்
சாமியின் போக்கு என்ன
சாபம் போடவா?
புரிய வில்லை ” என்று சொல்லிக்
விசுகிசுக்கிறோன் -- “ பொறு
புரியும் ” என்று எழிலி கூறிப்
புண்ணகைக்கிறோன்.

219. குருவும் மேடை மீது நின்று
குறித்து நேர்க்கவே -- அந்தக்
குமரி அன்னம் பேசல வந்து
குனிந்து வணங்கியே
உறுத்த நீண்ட சவுக்கைப் பெற்றுக்
கொண்டு செல்லிறோன் -- அந்தக்
காளை காலில் வீழ்ந்து வணங்கி
எழுந்து நிற்கிறோன்.

220. அவனும் சவுக்கை எடுத்து அவளின்
இடையைச் சுற்றியே -- மேடை
அதனை விட்டுச் சபையின் நடுவே
இழுத்து வருகிறார்.

கவனமாக உருளி யெடுத்துக்
கையைத் தூக்கிறார் — அது
கண்ட சாந்தி இதயம் நெகிழுக்
தறப் பார்க்கிறார்.

221. தூக்கிய கை சுழலவில்லை
சேர்ந்து போனதே — நெஞ்சத்
துடிப்பு போல செயலும் நழுவி
வீழ்ந்து போனதே
தேக்கி வைத்த அன்புக் கையைக்
கீட்டிப் போட்டதா? — தங்கச்
சிலையத் தீண்டாச் சவுக்கும் கூடாச்
சுழல மாட்டுதா?

222. “ துண்டு துண்டாய் வெட்டினாலும்
பட்டு மேனியில் -- நான்
துணிந்து வடு ஆக்கமாட்டேன்
இந்தப் பூமியில் ”
என்று கூறல் போல சும்மா
நின்றிருந்தனன் -- அந்த
இளம் மயிலோ எதையும் தாங்க
என்றிருந்தனன்.

223. அவளின் கண்கள் தாபத்தோடு
 வெஞ்சலாயினா -- ஓங்கி
 அடியுங்களேன் ' என்னல் போல
 கொஞ்சலாயினா
 துவருமிடை நின்று நின்று
 ஒடியலானது -- இதால்
 தொடர்பும் போமோ என்று நெஞ்சு
 இடியலானது.

24. காதலுக்கு முதற்பரீட்சை
 "காதலுக்கு முதற்பரீட்சை
 உறுதி பார்ப்பதாம் -- ஆண்
 காதலிக்குச் சவுக்கு முத்த
 மொன்று சேர்ப்பதாம்
 ஆதலினுல் வழுமை மீறல்
 குற்றமாகுமாம் -- ஒன்றும்
 ஆதலுக்குத் தடையும் அதால்
 ஏற்ப தங்குமாம் "

225. என்று அந்தக் குமரி உள்ளே
 தவிக்கலாயினுள் -- ஒன்றும்
 இணைந்த உள்ளாம் பிரியலாமோ ?
 துடிக்கலாயினுள்
 நின்றிருந்த பெரியகுரு
 நிமிடம் எல்லாளன் விரைந்து
 நெருங்கலாயினுள்:

226. அடுத்த கணம் சவுக்கு அவன்
கைக்கு வந்தது -- உடன்
அருமைத் தம்பி தனினை நோக்கிச்
சுழற்சி தந்தது.
தொடுத்த அம்பு போல அந்தப்
பெண்ணும் தாவினாள் -- தன்
துணைக்கு விழும் அடியைத் தாங்க
முதுகைச் சாத்தினாள்.

227. சமுனிறு வந்த சவுக்குத் தானுய்த்
தளர்ந்து போனது -- காதல்
தோற்கவில்லை, வென்றதென்ற
வாழ்த்தும் தந்தது.
தளர்ந்துபட்ட தோற்றத்தோடெல்
லாளன் நிற்கிறான் -- குரு
‘‘சாந்தி கொள்க’’ என்று தோளிற்
கையை வைக்கிறார்.

228. “நாட்டில் நம் வழக்கினைக்
குலைக்க லாகுமோ ? -- இந்த
நாடகத்தினாலே பண்
பிழுக்கலாகுமோ ?
நீட்டுமுன் இவள் சவுக்கு
முன்பு நிற்கிறாள் -- என்
நெஞ்சினைப் பிழிந்திடத்
துணரிந்து நிற்கிறாள் !”

229. மக்களின் தலைவனிஃ:

துரைத்த போதிலே -- கனி
வாகவே குருதுணிந்
தியம்ப ஸாயினுர்
“ சிகிக்னப் பிடிப்பதே
மரபதாயினும் -- அது
தேயந்து காலத்தோடு மாற
லே இயற்கையாம்.

230. “ தேவையின் தகைமையால்

வழுமை மாறலாம் -- பழஞ்
செய்கை மாறவே புதுமை
யும் தழுவலாம்.
ஆகையாக வழுவில
திதையு மேற்கலாம் -- அவர்
அற்புத மெய்க் காதலின்
அழுகு பார்க்கலாம் ...”.

231. “ நன்று நன்று ” என்றிடும் எல்

ஸாளன் கூறுவான் -- “ சரி
நளைய வனத்திடைப்
படுத்து நாளதாம்.
துன்னு மின்ப வேட்கையில்
துணிபு கொள்ளுக -- காதல்
தூய்மையை உணர்ந்து வெற்றி
பெற்று மீளுக ... ”.

232. கேட்டு நின்ற காதலர்
 உயிர்ப் படைத்தனர் -- அன்பின்
 கீர்த்தி வாழ்க வாழ்க என்று
 மக்கள் வாழ்த்தினர்
 நாட்டு மக்கள் மன்றமும்
 கணிந்து போனது; -- சாந்தி
 நாவதும் எழிலில் பால்
 இயம்பளனது.

25. கானகத் திடைப்படுத்தல்

“ கானகத் திடைய்ப்படுத்தல்
 யாது ? ” என்கிறார் -- அது
 காதினிற் புதுதலும்
 எழிலி கூறுவார்
 “ மீண்யொத்த வேல்விழிச்சிங்
 காரி ! கேள்கி -- அது
 மெத்தவும் வறுவுடைப்
 பரீட்சையா மடி.

234. காதலர்க் கிது ஒரு
 கடும் பரீட்சையாம் -- எழும்
 காம வேட்கையிற் படும்
 விசப் பரீட்சையாம்.
 சீலமுள்ள நெஞ்சதன்
 தீட்டத் திறன்தும் -- அவர்
 சிந்தையை அடக்கியாள்
 பலத் தீறன்தும்.

235. “ கொண்டவர் இதிலே வெற்றி
 பெற்று வாழலாம் -- மற்றக்
 கோழைகள் குழியிலே
 விழுந்து மாளலாம் ”.
 என்றவள் இறுதியாமிக்
 சோதனையிலே -- செயல்
 என்னதான் நிகழுமென்
 நியம்ப ஸயினுள்.

236. காதலித்த காளையைக்
 கனிந்த கண்ணியை -- நாளைக்
 காசிய வைகளைறக்குளே
 கடவிலாட்டுவார்.
 மாதவக் குஞக்கஞம்
 வனிதைமார்க்கஞம் -- உடன்
 வந்து எல்ல வன்தனை
 வணங்கி மீளுவார்.

237. ஆதவன் உதிக்குழன்
 அடர்ந்த கானகம் -- தனை
 அண்மி விட்டதும் குழைந்து
 ஆடிப் பாடுவார்.
 சோதனைப் பொழுததும்
 நெருங்கி வந்திடும் -- காதற்
 சோழின் உளங்கஞம்
 கலங்கி நொந்திடும்

238. சூரிய உதிப்பிலே
 பிறந்த மேனியாய் -- காதற்
 சோடி தன்னை ஆக்கிக் காட்டிலே
 துரத்துவார்
 நேரிய முறைப்படியே
 நூலும் மேனியில் -- இன்றி
 நீக்கிக் காணிலே நிர்வாண
 மாக ஓட்டுவார்.

239. “ஆயுதம் எதுவுமிள்ளி
 ஆடையுமின்றி-- உண்ணா
 ஆகிடும் எதுவித
 உணவு மின்றியே
 தூய உள்ளாம் ஒன்றினாலே
 காடு சென்றிடும் -- இந்தச்
 சோடி அங்கிரண்டு திங்கள்
 வாழ வேண்டுமாம்.

240. “இதற்குளாகக் காதலிக்கு
 ஆடை முதலாய் -- மற்றும்
 கிள்லத் தேவை யாவும் ஆணே
 ஆக்க வேண்டுமாம்.
 அதற்குளாக அவசரப்
 பகுவ வேட்கையில் -- எழும்
 அற்ப ஆசை யாவையும்
 அடக்க வேண்டுமாம்.

241. “ இல்லறத்திலே புகச்
 சமர்த்து உள்ளதா? பெண்ணை
 ஏற்றுக் காத்து வாழுவைக்கும்
 தீரமுள்ளதா?
 அல்லவில் கலங்கிடாத
 உள்ள முள்ளதா? -- என்று
 ஆணின் பக்குவத்தை நோக்கும்
 காலமிங்காடி.

242. திங்கள் ஒன்று சென்றவர்
 திரும்பும் போதிலே -- அவர்
 தேவைகள் அனைத்திலும்
 திருப்தி வேண்டுமாம்.
 மங்கள் அணிக்கொன
 எனைத் துலோகமும் -- தேடி
 வைத்திருக்க வேண்டும் ஆண்
 வழக்கம் போலவே.

243. “ கடிமணம் இதன் பிறகு
 தான் நிகழுமே -- எழிமைக்
 கோக்கும் எல்லவன் நிறைந்த
 கோயில் முன் நிலே
 துடியிடை! விளங்குதாடி? ”,
 என்று கேட்டனள் -- எழில்
 தோழியை வியப்பினாலே
 காந்தி பார்த்தனள்.

244. நாமும் பார்க்கலாமே -- நாளைக்
காலை " என்கிறுள் -- சாந்தி
நல்லது போய்ப் பார்க்கக் கிட்டும்
வேளை " என்கிறுள்.

தாமதித்த நீள்நிசி
படுத் துறங்கினர் -- நடுச்
சாமக் கோழி கூவுமுள்
விழித் தெழும்பினர்.

26. கண்கள் கூசி ன

245. காதலர்க்கு மஞ்சனநீர்
ஆட்டு கிளிரனர் -- எழிற்
காவியம் போல் பட்டணின்
குட்டுகிளிரனர்.
தீதகற்ற எல்லவனைப்
போற்றுகிளிரனர் வண்ணத்
தேரிலேநி வானத்திலே
நீந்துகிளிரனர்.

246. எழிலியின் விமானமும்
கிளமிப்பானது -- வீளையில்
ஏறி வண்டு போல் மிதந்து
போகலானது.
குஞ்சுஞ்சுத்த சோலைகள்
கொதிக்கும் ஏரிகள் -- பல
குன்றுகள் கடந்து ஊர்தி
வந்து சேர்ந்தது.

247. காதலித்த கண்ணியை
 தினாருச் சூழ்ந்தனர் — அந்தக்
 காண்ணியமகளிர் சூழ்ந்து
 கையடித்தனர்.

பேதலித்து நன்ன நானாக்
 வேலி செய்தனர் -- “நல்ல
 பேறு பெற்றீர்” என்று பேசிப்
 பின் கலைந்தனர்.

248. காதலித்த சேஷ்டையக்
 கு அழைக்கிறூர் -- தனி
 யாகவே கலந்தறி
 வுரைபகல் கிறூர்.
 “ஏது வந்த போறிலும்
 துணிபு சொக்கஞா .. அதால்
 உன்பம் வந்து சூழ்க்” என்று
 வாழ்த்தி மீள்கிறூர்.

249. மாணை யொத்த கண்ணியர்
 மருஞும் மக்கையர் -- ஆடும்
 மஞ்சளு யொத்த பாலினர்
 வரித்த வெங்கையர்
 தெஜை யொத்த வரயினர் நற்
 சிறப் பொத்தவர் -- புதுச்
 சித்திரம் உயிர்த்த தொப்ப
 வந்து மொய்க்கிறூர்.

250. காதலி தலை கணிந்து
 வெட்டி நிறகிருர் சூழ்ந்து
 காலைத் தூக்கி ஆடுமாதர்
 சொக்கி நிறகிருர்.
 ஏதிது கணம் கணம்
 துகில் குறையுதே ! .. நாணி
 ஏங்கி ஏங்கி நெஞ்செலாம்
 பயம் நிறையுதே

251. ஆட்டகள் கணம் கணம்
 குறைந்து விட்டன ! உள்
 ஓரடையோடு மாத்தீரம்
 அவர்கள் நிறகிருச்.
 கூடை கூடையாய் மலர்
 கொணர்ந்து கொட்டினா - நிழற
 கோதையும் குமரனும்
 புதைந்து சொக்கினார்.

252. மங்கள முரசுகள்
 முழுங்க ஒற்றன -- நல்ல
 நல்ல வாத்தியங்கள் காதில் தேனே
 வாரிச் கொட்டின.
 திங்கள் போல் முகத்தினர் நல்
 வாழ்த்துப் பாடினர் -- பின்
 தீபமேந்திச் சாந்தி கூறிப்
 போய் மறைந்தனர்.

253. சங்கொலி எழுந்தது

சனம் அகண்றது -- அள்பில்
தாயைப் போன்ற தேவியோடெல்
லாளன் வந்தனன்
அங்கு நின்ற காதல் சேரடி
காலில் வீழுந்தது -- உடன்
அள்ளி உச்சி மோத்த சேரடி
ஆசி தந்தது.

254. உள்ளஜரியொன்றேடு நின்ற

கண்ணி தன்னையும் — அரை
ஒட்டும் கச்சையோடு நின்ற
காலை தன்னையும்
மெஸ்லத் தேவியோடெல்லாள
ஞும் திருப்பினர் -- நாணி
விக்கி விழ்மி னாவள்
விசும்பலாயினா.

255. தங்கையை அணைத்த தேவி

யும் கலங்கினாள் -- அந்தத்
தங்க மேணியரஞ்சு தேம்பி
யே புலம்பினாள்.
சிங்க ஏறு போன்ற நம்பி
யும் கலங்கினாள் -- வந்து
சேர்த்துக் கட்டிக் கொண்ட அண்ண
ஞும் தயங்கினாள்.

256. பம், பம் என்று துந்தபி
 முழங்கலானது -- குரு
 பக்கம் வந்து கைகளை
 உயர்த்த லாயினார்.
 நம்பியோர மாகநங்கை
 யை நிறுத்தினார் -- அவர்
 நாண நாண முன்னர் விட்டுப்
 பின்னராயினார்.

257. தங்கையின் உள்ளாட்ட தன்னைத்
 தேவி நீக்கினுள் -- அவள்
 தன் கரத்தினுலே மஞ்சம்
 காக்கக் கூறினுள்
 தப்பி கோவணத்தையெல்
 லாளன் வாங்கினுள் -- கை
 தன்னைத் தூக்கிக் கானகத்தை
 நோக்கி நீட்டினுள்.

258. கண்கள் கூசின முத்தைக்
 கைகள் மூடின -- சாந்தி
 கண்ட காட்சி போதும் போதும்
 என்று பேசினுள்
 கிண்கிணிக் குரவினே
 டெழிலி பற்றினுள் -- “சாந்தி!
 கேளன் கூப்போ பாரேன்” என்று
 கையை நீக்கினுள்.

259. சிந்ததயைத் திடம் படுத்திக்
கண் தீறந்தனள் -- இரு
சித்திரங்களோடு குரு
பேசக் கேட்டனள்.
“ நிந்தை செய்யும் அச்சம் வீணா
நிமிர்ந்து நோக்குக -- என்
நேசமக்காள் ! ஒர்மையோடு
முன் நடக்குக ”.

260. எல்லவண் கருணைச்சுதி
எங்கும் நஞ்சிடும் -- காதல்
என்ற தெய்வசக்தியதால்
வெற்றி தந்திடும்
துல்லிய உளத்தினோடு
சென்று மீணுக -- வெற்றி
தூய்மை நேர்மையோடு பெற்று
வந்து வாழுக ”.

261. சாந்தியும் தலை நிமிர்ந்து
நோக்க வுற்றனள் -- இரு
தங்க விக்கிரகம் கால்கள்
குாக்க லுற்றன
காந்தியும் பொலிவும் பெற்றுக்
கானம் நோக்கியே -- தெய்வக்
காட்சி யோன்று போதல் கண்டு
கண் பனித்தன.

262. தூரத் தூரப் பார்வையும்
 சுகுங்கலரானாது -- அந்தச்
 சோடி கூடக் கண்களுக்
 கண்று போனது
 சோரச் சோரக் கண்களும்
 குளங்களாயின -- தேவி
 துக்கம் தொண்டையையடக்க
 விக்க லாயினாள்.

263. தேவியை அனைத்தவாறெல்
 வாளான் சென்றனன் -- வான
 விதியில் ரதத்திலேறி
 மேவிச் சென்றனன்
 ஓவியப் பூயிர்த்தல் போல
 மிலி பேசினாள் -- வான
 ஊர்தியில் அமர்ந்து சாந்தி
 யைத் திருப்பினாள்.

27. அற்புதத் தரிசனி

264. என்ன சாந்தி சோர்ந்து போய்.
 அமர்ந்து விட்டனை? அந்த
 இன்பச் சோடிக் கிண்ணலா
 கலங்கி விட்டனை?
 அன்ன மின்னே அற்புதத்தர்
 சனி யிஃதடி -- இதில்
 அன்பி லொன்றிச் சென்றவர்கள்
 கென்று காணலாம்.

265 தர்சனி இயங்கலான

தே எழிலியால் வியந்
 தாவலோடு சாந்தியும்
 அதனை நோக்கினாள்
 பரவதப் புயபலத்து
 நம்பி தன்னென்டு -- செல்லப்
 பாக்கியம் படைத்த நங்கை
 பாதம் தூக்கிறான்.

266. அங்கையாற் பிடித்தவா

றமர்ந்து கொள்கிறான் -- அவன்
 அண்மி வந்து முன்னினை
 அகற்றி நிற்கிறான்
 மங்கையும் அனிந்தவாறு
 வெட்கிச் சாகிறான் -- கை
 மானம் காக்க மெய்சிலிர்க்க
 நாணி யோடுரான்.

267. பைச்புனல் அருவிகண்டு

பாய்ந்து மூழ்கிறான் -- அவன்
 பக்கமாக நீந்தி வந்து
 பார்த்து நிற்கிறான்
 ஜம்புலனு மொன்றிநிற்க
 கண்ணை மூடுரான் -- வந்து
 அப்பிக் கொண்ட வெட்சம் போக
 நீரிலாடுரான்.

268. தாமரைக் கொடியிலா
 மலர்வி ரியுதே - அவள்
 தங்க மெல்லிட
 கொடியதாய் வளையுதே
 தேமதுர வண்டுளன்
 சமுண்றமுட்டுதே -- கனிச்
 செப்பிததழ் நெளிந்துமென்
 நஷ்டய ருப்புதே.

269. கண்ணியிள் முகத்திலே
 ஒளி அலுங்குதே -- அதைக்
 கண்ட காளை யின்முகம்
 நஷ்ட துருட்டுதே
 அன்னமே எனப்புனிலை
 அள்ளி வீசருன் -- அந்த
 ஆடுபைங் கொடியும்சேற்றுத்
 துள்ளி யோட்டூள்.

270. “போவமே குயிலி” யென்
 றவன் அழைக்கிறுன் -- “நல்ல
 போக்கு இதே கோலந்திலா ? ”
 என்று கேட்கிறுள்
 “கோபமேங் குயிலி ? ” யென்
 றவன் குழுக்கிறுன் .. “தகில்
 கொண்டு வந்த பின்பு ”
 என் றவன் குழுக்கிறுள்.

28. இராட்சதக் குருகு

271. கூடெலா மதிர்ந்தது
 கடுமீபு யலதா -- அவர்
 ண் திருப்பு முன்பொரு
 மஜில் கவிழ்ந்தது
 நீடிய அலகிடைக்
 குயிலி சிக்கினாள் -- அந்த
 நீல ராட்சதக் குருகு
 நீந்தலானது.

272. வெற்றுமேனி யோடிருந்த
 வள்ளு யிலியைப் பூ பசி
 வேட்கையிற் புழு வன
 விருஷ்பலங்களு.
 பற்றியே இடைவரை
 விழுங்கலானது -- அந்தப்
 பாவையும் உயிர்துடிக்க
 வே பதறினாள்.

273. திண்ணதிறற் புயத்துநம்பி
 புமிதிகைக்கிருஞ் -- எது
 செய்யவும் தெரிந்திடா
 துளம் பகதக்கிருஞ்
 கண்ணிறக்கு வேளையிற்
 கண்ணிற நிற்கிருஞ் -- உடன்
 காட்டுமானின் தாவக்கோல
 பாய்ந்து மொய்க்கிருஞ்.

274. இராட்சதக் குருகதன்
 முதுகு தாண்டியே -- பளை
 ஏறல் போலவே
 கழுத்திலே படர்ச்சிருள்
 மருட்சியாற் குருகதும்
 தயங்கலானது -- தலை
 வானிலே நிமிர்த்தியே
 விழுங்கலானது

275. சங்கு போல் திரண்டிருந்த
 தங்க மாற்பகம் -- வாய்
 தன்னிலே பொறுக்குதே
 தவிக்குதே யுயிர்
 நெஞ்சளே எழுந்த மூச்சு
 முட்டி மூழ்குதே -- முகம்
 நேரிழழ மயங்கலாய்
 சரிந்து விழுதே.

276. கழுத்தில் ஏறிச் சென்ற காளை
 தொண்டை தன்னியே -- எஃகுக்
 கட்டி போன்ற கைகளாலே
 நெரித்துப் பின்னவே
 கொழுத்து நீண்ட குருகின் கண்கள்
 பிதுங்கலாயினா -- தொண்டைக்
 குழியினேடு அலகும் வாயும்
 திறக்கலாயினா.

277. அறிவிழந்த குமரிதனை
 உமிழ்ந்து விட்டதே -- உடல்
 ஆற்றிலே பறந்து போய்
 விழுந்து விட்டதே.
 குழநி வேகம் கொண்டதாய்ச்
 சிறகடித்ததே -- கழுத் :
 தோடு நம்பி வீரிடப்
 புரண்டஷ்தத்ததே.

278. காளையின் கரங்களும்
 இறுக லாயினா .. அதன்
 காலமும் குரலைடே
 சிதறலாயின
 ஊழியிற் பெருவரை
 சுரிதல் போலவே -- உடல்
 ஒடும் நீரிலே விழுந்
 தொடிய லாணதே.

29. நம்பியின் தவிப்பு

279. 'குயிலி எங்கே? காளையும்
 குதிக்க லாயினுன் -- நீரில்
 கொடிசெனங்க கிடக்கிறுன்
 குனிந்து அள்ளினுன்.
 மயிலினைக் கிடத்தினுள்
 நதிக் கரையிலே -- அவன்
 வாட்டே கிடக்கிறுன்
 அதே நிலையிலே.

280. விழியெனும் நளிர்மலர்
 விரியவில்லையே -- முக
 மென்றதாம கரயதும்
 தெளியவில்லையே
 ஒளிப்பறும்பொன் எங்கமிது
 விழியை விட்டவன் -- ஏழுந்
 தொடுதல் எதற்கவன்
 குதை நோக்கியே.

281. மீண்டுவந்த நம்பிகையில்
 நீல ஆடையாம் -- அங்கு
 வீழ்ந்த கொக்கின் தூவியால்
 புனைந்த ஆடையாம்
 ஆண்டவன் படைத்த கோல
 மான கன்னியா? அவன்
 அங்கமே மறைக்கவா
 அழுகு தொல்லையா?

282. பூகவப் போன்ற மேனிதனைப்
 போத்தி முடிஞான் -- அந்தப்
 பொலிவிழுந்த வதனத்தையே
 உற்று நோக்கிஞான்
 தேவகன்னி போன்ற முகம்
 திருப்பலாயிஞான் -- அவன்
 சிரிப்பதனை மனதில் தேக்கித்
 துடிக்கலாயிஞான்.

283. குயிலி என்னை நினைத்திடாமல்
 துயில்வதென்னடி -- இந்தக்
 கொடியைப் போன்ற அழகு
 மண்ணீல் பயில்வதென்னடி
 பொவிசிமுந்து உனதுமுகம்
 பேரனதென்னடி -- விழிப்
 புதிறந்து ஒருகணமே
 என்னைப் பாரடி.

284. சோடிமுந்த அன்றில்போல
 துடிக்க நேருமோ? .. உங்
 த ஜெயிமுந்து பொருமினெஞ்சும்
 வெடிக்கலாகுமோ?
 நாடிமுந்து நகரிமுந்து
 நலனிமுக்கினும் .. உள்ளை
 நரனிமுக்க லகுமோ? ,
 என்று நலியலாயினுள்.

285. உற்று உற்று நோக்கினுன்
 ஒளி பிறக்குதா -- வான
 உதயம் கண்ட தாமரையும்
 திதழ் திறக்குதா?
 பற்றிக் கையை மார்பினேடு
 பதிக்கலாயினுன் -- அவள்
 பட்டுக் கூந்த ஸைவருடித்
 தவிக்கலாயினுன்.

286. முத்தப் போன்ற கண்ணார்ஸி
 அரும்பி வந்தது -- சொர்ந்த
 முகத்தில் கூடப் புதுவகை
 அழகு வந்தது
 அத்தான் என்று மெல்லவே
 அவள் குழுமிகிருள் - என்
 அன்பே என்று ஆவலோ
 தவண்ணி மூழிகிருள்.

287. “கண்ணிழந்து பெற்றதாய்க்
 களிக்கிறேனாடி -- நம்
 காதல் தெய்வம் எல்லவன்
 க்ருஜனயில்தடி”
 எண்ணரி யெண்ணரி யேயவன்
 வியக்கலாயினுள் -- அவன்
 துண்பமென் ஏரம்பிடித்
 தெழுப்பை லாயினுன்.

288. ஆவலோ டவவள்புயம் அணைந்து
 கொள்கிறுள் -- அவன்
 அங்கினே டிடைவளைத்
 தனைத்துச் செல்லிருள்
 சேவவின் அணைப்பிள் அன்னப்
 பேட்ட போகுதே -- கண்டு
 தெளிவடைந்த பிஞ்சள
 மிரண்டுருகுதே.

289. எழிலியின் இயக்கமோடு
 ஊர்தி ஊர்ந்தது -- வான
 எல்லைகள் கடந்துள்ள
 நகர்கடந்தது.
 பொழுவிலூம் சுணையிலூம் பொற்
 காலம் போனது -- நாட்கள்
 புத்த திங்க ஞுமிரண்டு
 செத்து வீழ்ந்தது.

30. இரண்டு திங்களின் பின்

290. ஏதலர் தமையழைக்கக்
 காடு நேரக்கியே -- மக்கள்
 காவலன்னல் லரளனும்
 குகுவும் செல்கிறூர்.
 ஈதற்றிந்த தோழிகள்
 இரண்டு பேருமாய் -- வானின்
 சடிலா மகிழ்ச்சியோடு
 ஊர்ந்து செல்கிறூர்.

291. பர்ண சாலை யில்திரு
 பருவமஞ்சனஞ்சள் -- எதிர்
 பார்த்திருந்து தாவியே
 பறந்து வந்தன.
 சொர்ண விக்கிரகம் போல
 வன் துதிக்கிறார் -- இனந்
 தோண்றலும் இலை வொடே
 தொழுது நிற்கிறான்.

292. பட்டுநார் இழைத்தசூடை
 கட்டிநிற்கிறுள் -- ஒளி
 பரயும் ரத்தினங்கள் கண்ணே
 வெட்ட நிற்கிறுள்
 கட்டமைந்த காளையும்பஞ்
 சாடை கட்டியே -- பார்க்கக்
 காமனைத்த கோலமாக
 நின்றிருக்கிறுள்.

293. வாழ்த்தியே குரு “ நுமக்கு
 வெற்றி ” என்கிறுர் -- பின்
 மாநகர் எல்லாருமாக
 வந்து சேர்கிறுர்.
 கீர்த்தி பெற்ற எல்லவன் பொற்
 கோயில் முன்னிலே -- மணக்
 கிருத்தியம் நடக்குதாம்
 கிழுமை யொன்றிலே

31. மங்கள மணவினை

294. மங்கள மணவினை
 நிகழ லானது -- மண
 மக்களின் விரல்கிழிந்
 தொருங்கு சேர்க்கிறுர்
 அங்கவர் குருதின்
 இணைந்து விட்டன -- இரு
 ஆவியும் ஒருங்குசேர்ந்
 தமைந்து விட்டன.

295. காதலித்த சீட்டுகள்
 களிக்கலாயின .. மெய்க்
 காதலில் கணிந்து தேள்
 கடவில் மூழ்கின.
 காதலித்து வாழ்ந்திடும்
 கடகம் கொண்டன -- உயிர்க்
 காதலால் உலகுவாழு
 மென்று கண்டன.

296. காதலில் கவினெலாம்
 கவிதையாயின .. இன்பக்
 காதலே கருணையின்
 கணிவுமாயின.
 காதலால் கணவினை நனவ
 தாக்கலாம் -- உண்மைக்
 காதலால் கடவுளாய்க்
 களித்திருக்கலாம்.

32. எரிமலை குழுது !

297. இத்தனை நிழம்ச்சியும்
 இனிது கண்டபின் -- சாந்தி
 இன்பமா யெழிலியோ
 டிருந்து வந்தனன்.
 புத்தியோ தனது வீட்டைச்
 சுற்றி வந்தது -- தீந்தப்
 போக்குக் கண்டதும் எழிலி
 பேரவமென்றனள்

298. தேவியும் எல்லாளனும்
 வழியனுப்பினர் -- எல்லத்
 தேவனை வணங்கி வான
 ஊர்தி யேறினார்
 ஆவியே யொன் ருனதோழி
 யர்கலங்கினார் -- ‘உன்னை
 அங்கு விட்டு மீன்வ’ னென்
 றெற்றிலி சூறினாள்.

299. வான ஊர்தி வானையே
 கிழித்தெழுந்தது -- அந்த
 வானமே பொசுங்குமாறு
 மின்னல் பாய்ந்தது.
 “போனதென் விழிகள் !” என்றெற்றிலி
 சூறினாள் -- சாந்தி
 புத்தியே கலங்கி வீழ்ந்து
 கத்தலாயினாள்.

300. ஏரிமலை குழுது புயல்
 எழும்புது -- அந்த
 எல்லம் என்ற பேர் நிலம்
 கடவிள் மூழ்குது
 குருதியே யுறையது வானுர்தி
 வீழுது -- சாந்தி
 சூக்குரல் எழுப்புமுன்
 பொரி சிதறுது.

33. சாந்தி ! சாந்தி ! சாந்தி !

301. “ சாந்தி சாந்தி சாந்தி ! ”

என்று தாய் எழுப்பினால் - “ என்ன
சாக்குரல் எனவி ” வெள்ளு
சாந்து பார்க்கிறான்
பாந்தமாய் பரிதவித தவஞும்
நேரக்கிறான் -- அந்தப்
பார்தவயில் புரிந்து சொன்னு
தாய் களிக்கிறான்

302. “ சாந்தி எங்கே மாமி ! ” என்று

ராகவன் வந்தான் -- “ தம்பி !
சாந்தி யுனினைப் பார்க்க
மாட்டான் ” மாமி சொல்கிறான்
புந்தி பொங்க, “ பெரியவளாம்
சாந்தி ” என்கிறான் -- அவன்
புரிந்தும்புரி யாதவஞும்த
திரும்பிச் சொல்கிறான்.

303. மறைந்திரண்டு விழிகள் கண்ண

மாகப் பார்க்குதாம் -- என்ன
மாதளம் பழங்கள் மீது
வெட்கம் பூக்குதாம்
நிறைந்திருந்த இருள் விலக
உதயமாச்சுதாம் -- நானை
நிழலில் பூத்த வதனம் போல
சிவந்து போச்சுதாம்.


◎ 亂世之才

“不復顧念，是為一時之急事也。……
 諸君之謀，亦當以爲急務。……
 遠者之計，則當以爲後急。……
 朝廷之急，則當以爲最急。……
 亂世之才，則當以爲急務。……
 亂世之急，則當以爲急務。……
 亂世之急，則當以爲急務。……

“不復顧念，是為一時之急事也。……
 諸君之謀，亦當以爲急務。……
 遠者之計，則當以爲後急。……
 朝廷之急，則當以爲最急。……
 亂世之才，則當以爲急務。……
 亂世之急，則當以爲急務。……
 亂世之急，則當以爲急務。……

“不復顧念，是為一時之急事也。
 諸君之謀，亦當以爲急務。……
 遠者之計，則當以爲後急。……
 朝廷之急，則當以爲最急。……
 亂世之才，則當以爲急務。……
 亂世之急，則當以爲急務。……
 亂世之急，則當以爲急務。……









திமிலைத்துமிலன்

நாடறிக்க கவிஞர், கடந்த கால் நூற்றுண்டுக்கு மேலாக கவிதை, கட்டுரை, சிறுக்கதை நாவல், நாடகம் முதலிய சகல இலக்கியத்துறைகளிலும் முத்திரை பதித்தவர், பரிசுகள்பலபெற்றவர், மட்டக்களப்பு ஆசிரியர் கலாகாஸியில் வீரியுரையாளராகக் கடமையாற்றும் இவரது இயற்றபெயர் என். கிருஷ்ணபிள்ளை, இலக்கியத்துறை மட்டும் அல்லாது ஒன்றியம், சிறப்பம், முதலிய ஆறைகளிலும் சாதனை புரிந்து, கண்காட்சிகளும் நடாத்தி யார். இவரது ஆக்கங்கள் பல இருப்பினும் நாலுருவில் வெளிவந்தவை சிலவே அவை.

1. நீரா மகனிர்
2. கொய்யாக் கவிகள்
3. நெஞ்சும் மலராட்சோ
4. அழகுமுல்லை
5. மஞ்ச நீ மழை முகில் அல்ல
6. எல்லம் எங்கள் நாயகம்

- அன்புமனி -